

தலைப்பு 246 - உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

.....

1. நிதிக்கூற்றுக்கள்

.....

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

.....

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று என்பவற்றை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11 (1) ஆம் பிரிவின் பிரகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் உள்ளடங்கிய பொழிப்புறிக்கை 2022 மே 31 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11 (2) ஆம் பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2022 யூலை 29 ஆந் திகதி வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக் கூற்றுக்கள் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

.....

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது. கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு அமைவாகவும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு இணங்கவும் உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களை தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிரமுகூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடிய உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் பிரகாரம் திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் உரிய நேரத்தில் நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடிய வகையில் தமது வருமானங்கள் செலவினங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் ஏடுகள் மற்றும் அறிக்கைகளைப் பேணுதல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38 (1) (இ) உபபிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்று தயாரித்து பேணப்படுகிறது என்பதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டி இருந்ததுடன் இம் முறைமையின் செயற்றிறன் தொடர்பாக காலத்திற்குக்காலம் மீளாய்வொன்று செய்யப்பட்டு அதன் பிரகாரம் முறைமையை செயற்றிறனாக மேற்கொள்வதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படல்வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிரமுகூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தல் ஒன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவதே எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர்மட்டத்திலான உறுதிப்படுத்தல் ஒன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தல் ஒன்றல்ல மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக் கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் தொடர்பாக ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கைக் கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒருபகுதியாக என்னால் தொழில்சார் தீர்ப்புக்கள் மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான

கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்பத்தப்பட்டது.

1.5 ஏனைய சட்ட தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

.....

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6 (1) (ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

(அ) இந்நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) இந்த அறிக்கையின் 1.6.1(அ) மற்றும் 1.6.3 ஆம் பந்திகளில் காட்டப்பட்ட அவதானிப்புக்கள் தொடர்பாக முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பின்வரும் அவதானிப்புக்கள் மீளாய்வாணடிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் சரி செய்யப்பட்டிருக்கவில்லை.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

.....

1.6.1 நிதி செயலாற்றல் கூற்று

.....

(அ) வருமான பெறுவனவுகள்

.....

திணைக்களத்திற்குரிய வருமான பெறுவனவுகளை கணக்கீடு செய்யும் போது பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

- (i) கட்டுப்பாட்டுக் கணக்குகளின் இணக்கமின்மைக்கான வித்தியாசங்களுக்குரிய காரணங்களை இனங்கண்டு உரிய வருமானக் குறியீடுகளுக்கு செம்மையாக்கப்படாது 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்றின் 10.04.02.99 ஆம் இலக்க ஏனைய வருமான குறியீட்டில் ஏனைய திணைக்களங்களால் சேகரிக்கப்பட்டவைகளாக ரூபா 889,326,710 தொகை உள்ளடக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க ஏனைய வருமான கட்டுப்பாட்டுக் கணக்கிற்குரிய வரிக் கணக்குகளில் தேறிய வருமானத்தின் சரியான தன்மை கணக்காய்வின் போது உறுதிப்படுத்தப்படவில்லை.
- வித்தியாசத்திற்கான காரணத்தை இனங்கண்டு அது சம்பந்தமாக செய்யப்படவேண்டிய செம்மையாக்கல்கள் விரைவாகச் செய்யப்பட்டிருந்தும் மீண்டும் திருத்திய வருமானங்களை வகைப்படுத்தும் அறிக்கை தயாரிக்கப்படாததனால் அறிக்கையிடுதல் முறைப்படியாக செய்யப்படவில்லை.
- திறைசேரி தகவல்களுக்கும் திணைக்கள ஏடுகளுக்குமிடையே காணப்பட்ட வித்தியாசங்களை சரியாக இனங்கண்டு செம்மையாக்கல் கள் செய்யப்படுதல் வேண்டும்.
- (ii) 2021 மார்ச் மாதம் பிழையாக 10.03.11.00 (பணம் அனுப்புதல் கட்டணம்) ஆம் இலக்க வருமானக் குறியீட்டின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 33,615,024 பணம் 2022 பெப்ரவரி 07 ஆந் திகதி மாற்றல் பத்திரத்தின் மூலம் சரியான வருமான குறியீட்டின் கீழ் (10.04.01.03 பணம் அனுப்புதல் வரி) கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்றில் அப்பெறுமதி பணம் அனுப்புதல் கட்டணமாக பணமாக திருப்பி செலுத்துதலாக பதியப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.
- தவறுதலாக இடம்பெற்றுள்ளதுடன் சரிசெய்தலினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டியின் பிரகாரம் கணக்குகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.

- (iii) நிரந்தமாக இலங்கையை கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வரி தவிர்ப்பை விட்டு செல்கின்ற இலங்கை காரணத்தின் அடிப்படையில் நிர்ணயிப்பதற்கு பிரஜைகளை இந்த வரியை அறவீடு செய்தல் பொருத்தமான இனங்காண்பதற்கும் இடம்பெற்றிருந்ததனால் முன்னரே நடைமுறையைப் அவர்களினால் நாட்டுக்கு எதிர்வு கூறலினை மேற்கொள்ள பின்பற்றுதல் வெளியே எடுத்துச் செல்கின்ற முடியாதிருந்தது. அத்தியவசியமானது வெளிநாட்டு நாணயத்தை டன் வித்தியாசத்திற்கான தீர்மானித்து வரித்தவிர்ப்பினை காரணத்தை தெளிவுபடுத்துதல் நிர்ணயிப்பதற்கான வேண்டும். நடைமுறையானது குடியகல்வு வரி சம்பந்தமாக திணைக்களத்திடம் இருக்கவில்லை. மேலும் மீளாய்வாண்டில் வியாபார ஆலோசனைப் பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட குடியகல்வு வரியின் பெறுமதிக்கும் வருமானக் கூற்றில் உள்ளடக்கப்பட்ட குடியகல்வு வரிப் பெறுமதிக்குமிடையே ரூபா 2,561,835 வித்தியாசம் காணப்பட்டது.
- (iv) 2021 நவம்பர் 26 ஆந் திகதிய 2021/03 ஆம் இலக்க அரசாங்க கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் படிவத்தில் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசம் காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான ஒப்பீட்டு ரீதியான பெறுமதிகள் மீண்டும் செம்மையாக்கல் செய்வப்பட்டது என்பதனை “அறிக்கையிடும் அடிப்படை” இன் கீழ் வெளிப்படுத்தப்படவேண்டிய போதிலும் வருமானம் பெறுதல் மற்றும் மீளச் செலுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செம்மையாக்கல்களுக்காக அவ்வாறான வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கவில்லை.
- 2021 திசெம்பர் 06 ஆந் திகதி பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய சுற்றறிக்கையில் அது உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- உரிய சுற்றறிக்கையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6.2 நிலுவை வரிவருமானம்

.....

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றுக்களுடனான ஏசீஏ1-i படிவத்தில் பதிவழிக்கப்பட்ட நிலுவை வருமானமாக ரூபா 49,186,793 அறிக்கையிடப்பட்டிருந்தும் செலுத்தத் தவறிய வரியை அறவீடு செய்யும் பிரிவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 1,958,404,480 ஆக இருந்ததனால் ரூபா 1,909,217,687 தொகையான இணக்கமின்மை அவதானிக்கப்பட்டது.

வித்தியாசத்திற்கான காரணம் முழுமையாகக் காட்டப்பட்டவில்லை.

ஒரே விதமாக பெறுமதிகள் நிதிக்கூற்றுக்களிலும் ஏனைய மூல ஆவணங்களிலும் நாளதுவரையாக்கப்படுதல் வேண்டும்.

1.6.3 தொங்கல் கணக்கு

.....

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு RAMIS முறைமையினுள் ரூபா 5,974 மில்லியன் தீர்த்துவைக்கப்படாத தொங்கல் மீதி காணப்பட்டதன் காரணமாக நிலுவையான வரி மீதி அத்தொகையால் அதிகரித்து கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

வரி செலுத்துபவர்களிடமிருந்து அல்லது உரிய வங்கி மூலம் சரிசெய்வதற்காக சரியான ஆவணத்துடன் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படும் வரை அதனை தீர்த்துவைத்தல் மிகவும் சிக்கலான செயற்பாடாகும்.

தொங்கல் கணக்கிற்குரிய மீதியை சரியாக இனங்கண்டு செம்மையாக்கி தீர்த்துவைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6.4 வைப்புக்கள்

.....

நிதிக்கூற்றுக்களுக்குரிய வைப்புக்களை கொடுப்பனவு செய்தல் மற்றும் மீதியை கணக்கீடு செய்யும் போது பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

- | | | |
|--|---|--|
| (அ) மீளளாய்வாண்டின் சனவரி மற்றும் பெப்ரவரி மாத வருமானங்களை வகைப்படுத்தல் அறிக்கையின் பிரகாரம் இணைய வழியிலான முறைமையின் கீழ் சேகரிக்கப்பட்ட ரூபா 153,893,730 பெறுமதியான முத்திரை வரி வருமானத்தை வருமானத்திற்கு செலவு வைப்பதற்கு பதிலாக 6000-0-0-14-3 ஆம் இலக்க வைப்புக் கணக்கின் ஆரம்ப மீதிக்கு செம்மையாக்கியிருந்ததன் காரணமாக மீளாய்வாண்டிற்கான வைப்பு பெறுவனவுகள் அத்தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. | உரிய சரிசெய்தலை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் ஆண்டிற்கான அனைத்து பெறுவனவுகளும் வைப்பு பேரேட்டில் பதியப்படுதல் வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அரசாங்க நிதி திணைக்களத்தினால் மாற்றல் பத்திரத்தின் மூலம் பொது வைப்புக் கணக்கிற்கு அனுப்பிவைத்த ரூபா 807,851,027 முத்திரை வருமானம் வைப்பு பேரேட்டில் அத்திகதிக்கான பெறுவனவுகளாக பதிவுசெய்வதற்குப் பதிலாக மீளாய்வாண்டின் ஆரம்ப மீதிக்கு பதியப்பட்டிருந்தது. | உரிய பதிவை ஈடுபடுத்தி சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் ஆண்டிற்கான அனைத்து பெறுவனவுகளும் திணைக்கள ஏடுகளில் பெறுவனவுகளாக பதியப்படுதல் வேண்டும். |
| (இ) திணைக்கள பேரேட்டின் பிரகாரம் 6000-0-0-14-3 ஆம் இலக்க வைப்புக் கணக்கின் கீழ் மீளாய்வாண்டிற்கான கொடுப்பனவு பெறுமதி ரூபா 8,736,217,641 ஆக இருந்த போதிலும் ஒன்றிணைந்த பரீட்சை மீதியின் பிரகாரம் அது ரூபா 9,983,640,266 ஆக இருந்ததனால் ரூபா 1,247,422,625 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. | நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் சரியாக கணக்கிணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் திணைக்கள ஏடுகள் திறைசேரி ஏடுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு தேவையான செம்மையாக்கல்கள் செய்யப்படுதல் வேண்டும். |

1.6.5 ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள்

பின்வரும் அவதானிப்புகள் அவதானிக்கப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
<p>(அ) 2017 யூன் 28 ஆந் திகதிய 01/2017 ஆம் இலக்க அரசாங்க நிதி சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டியின் பிரகாரம் திணைக்களத்தின் அனைத்து சொத்துக்களும் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படவேண்டிய போதிலும் திணைக்களத்தின் குருநாகல் மற்றும் நுவரெலியா அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்ற காணியும் கட்டிடமும் மீளாய்வாண்டின் இறுதிவரை மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் மீளாய்வாண்டில் சொத்துக்களில் உள்ளடக்கப்பட்ட ரூபா 190,235,000 பெறுமதியான 53 மோட்டார் வாகனங்கள் மேற்கூறிய வழிகாட்டிக் கோவையின் 1 பந்தியின் பிரகாரம் உரிய நடைமுறையை பின்பற்றி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்யப்பட்டது என்பதற்கான சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.</p>	<p>மதிப்பீட்டு அறிக்கையினைப் பெற்று கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மோட்டார் வாகனங்கள் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>	<p>சுற்றறிக்கையின் பிரகாரம் திணைக்களத்தின் அனைத்து சொத்துக்களும் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.</p>
<p>(ஆ) திணைக்களத்தின் புதிய வாகன தரிப்பிடத்தினை நிர்மாணிப்பதற்காக இதுவரை செலவு செய்யப்பட்டிருந்த பெறுமதி அல்லது நிர்மாணங்களின் மதிப்பீட்டுப் பெறுமதியானது நடைமுறைவேலையாக கணக்கீடு செய்யப்பட்டிருக்காததுடன் இதற்காக மூலதனச் சொத்துக்களை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தலின் கீழ் ரூபா 176,000,000 மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>-மேற்படி-</p>

- (இ) 2021 திசெம்பர் 22 ஆந் திகதிய தேசிய பாதிட்டுத் திணைக்களத்தின் BD/GSP/2017/Vehicle/Remittal
iii ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம் ரூபா 69,282,150 பெறுமதியான நிதி குத்தகை முறைமையின் கீழ் பொறுப்பேற்கப்பட்ட 29 வாகனங்களின் பெறுமதி 2021 சனவரி 01 ஆந் திகதியில் உள்ளவாறான ஆரம்ப மீதியில் மீண்டும் ரூபா 167,775,000 ஆக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதியற்ற சொத்துக்களின் பெறுமதி ரூபா 69,282,150 மிகையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டிற்கான நிதி நிலைமைக் கூற்றின் பிரகாரம் நிதி குத்தகை முறைமையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களின் பெறுமதி ரூபா 57,997,825 ஆக இருந்ததுடன் நிதி செயலாற்றல் கூற்றின் பிரகாரம் அதற்கான மூலதனச் செலவு ரூபா 13,382,136 மாத்திரமாக இருந்ததன் காரணமாக ரூபா 44,615,689 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.
- (உ) மீளாய்வாண்டின் போது திணைக்களத்திடம் காணப்பட்ட ரூபா 6,415,000 பெறுமதியான வாகனங்கள் ஏனைய திணைக்களங்களுக்கும் நிறுவனங்களுக்கும் பௌதீக ரீதியாக ஒப்படைக்கப்பட்டிருந்தும் அதற்காக கணக்குகளில் தேவையான செம்மையாக்கல்கள் செய்யப்படாமையின் காரணமாக 2021 திசெம்பர் 31 இல் நிதியற்ற சொத்துக்கள் அப்பெறுமதியால் மிகைக் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஊ) 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு திணைக்களத்தின் நிதிக்குத்தகை சொத்துக்களின் பெறுமதி ரூபா 15,522,175 ஆக இருந்த போதிலும் அது 2021 சனவரி 01 இல் உள்ளவாறு ரூபா 73,520,000 ஆக முன்கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த வித்தியாசத்திற்கான காரணத்தை
- சரிசெய்தல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- சொத்துக்களை கணக்கீடு செய்யும் போது அது தொடர்பான சரியான பெறுமதி மாத்திரம் கணக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
- மேற்படி-
- சரியாக கணக்கினைப் பேணுதல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.
- மேற்படி-
- மேற்படி-
- எதிர்காலத்தில் அவ்வாறான குறிப்புக்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிதிக்கூற்றுக்களில் காட்டப்படுகின்ற பெறுமதிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பொருண்மையான செம்மையாக்கல்கள் தொடர்பாக குறிப்புக்களின் மூலம் வெளிப்படுத்தப்படுதல்

நிதிக்கூற்றுக்களை
பயன்படுத்துபவர்களின்
பிரயோசனத்திற்காக
நிதிக்கூற்றுக்களில் குறிப்புக்களின்
மூலம்
வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வேண்டும்.

1.6.6 கணக்காய்விற்கான சான்றுகள் இல்லாமை

.....

பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக கணக்காய்வுச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

(அ) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பான 06 கோவைகள், 13 வாகனங்களை திருத்தம் செய்யும் கோவைகள், 09 சம்பவக் குறிப்பு புத்தகங்கள் என்பன கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

வாகன விபத்துக்கள் தொடர்பான 06 கோவைகளை தற்பொழுது கணக்காய்விற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 இன் 18 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 7(1)(ஆ) பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) திணைக்களத்தின் ரூபா 500,812,150 பெறுமதியான வாகனங்கள் சம்பந்தமாக வருடாந்த பொருள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

திணைக்கள வாகனங்கள் மீளாய்வு செய்யப்படாததுடன் எதிர்காலத்தில் மீளாய்வு செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதிப்பிரமாணம் மற்றும் சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து வாகனங்களும் மீளாய்வு செய்யப்படுதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

.....

2.1 வருமான முகாமைத்துவம்

.....

2.1.1 வருமானங்களை மதிப்பீடு செய்தல்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

(அ) நிதிப்பிரமாணம் 85(1)(இ) மற்றும் நிதிப்பிரமாணம் 128(2)(அ) இன் பிரகாரம் வருமான மதிப்பீட்டினை முழுமையாகவும் முடியுமான அளவு நடைமுறைச் சாத்தியமாகவும் சரியாகவும் தயாரிப்பதற்கு அரசாங்க வருமான கணக்கீட்டு உத்தியோகத்தர் முயற்சி எடுத்தல் வேண்டும். மீளாய்வாண்டிற்கான தொடக்க வருமான மதிப்பீடு ரூபா 685.5 பில்லியனாக இருந்த போதிலும் திருத்திய மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 612.6 பில்லியன்களாகும். உள்ளபடியான வருமானம் ரூபா 619.7 பில்லியனாக இருந்ததுடன் ஆண்டின் இறுதியில் மதிப்பீடு திருத்தப்பட்டுள்ளதனால் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானத்திற்கும் உள்ளபடியான வருமானத்திற்குமிடையே குறிப்பிடத்தக்க அளவு முரண்கள் காணப்படவில்லை. எனவே திணைக்களத்தின் மதிப்பீட்டினைத் திருத்தம் செய்யும் நடைமுறையானது காலத்திற்குப் பொருத்தமற்ற மற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற நிலைமையில் காணப்பட்டது என்பது அவதானிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருமான விபரத்தையும் கவனத்திற்கு எடுத்து பார்க்கும் போது திருத்திய மதிப்பீட்டுடன் உள்ளபடியான வருமானமானது பல்வேறு வீச்சுக்குள் முரண்பாட்டிற்கு உட்பட்டுள்ளதனால் வருமானங்களை மதிப்பீடு செய்தல் முறைப்படியாக இடம்பெற்றிருக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருமான மதிப்பீட்டினை முடியுமான அளவு சரியாக காலத்திற்குப் பொருத்தமாக மற்றும் நடைமுறைச் சாத்தியமாக தயாரித்தல் வேண்டும்.

- (ஆ) ஒவ்வொரு வருமான விபரங்களினதும் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானத்தினை உள்ளடியான வருமானத்துடன் ஒப்பீடு செய்யும் போது மறையான 421 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரையான வீச்சுடைய முரண்கள் அவதானிக்கப்பட்டதன் காரணமாக வருமானங்களை மதிப்பீடு செய்தல் முறைப்படியாக இடம்பெற்றது என்பது அவதானிக்கப்படவில்லை.
- (இ) 05 வருமான குறியீடுகள் உரிய வருமானக் வித்தியாசத்திற்கான தொடர்பான வரி 2019 சனவரி 01 குறியீட்டிற்குரிய வரி காரணத்தை ஆந் திகதியளவில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனால் இரத்துச் செய்யப்பட்டதனால் இனங்கண்டு செய்யப்பட்டுள்ளதனால் சரிசெய்தல் வேண்டும். அக்குறியீட்டிற்காக மீளாய்வாண்டில் வருமான மதிப்பீடு செய்யப்பட்டதனால் வருமான மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. இடம்பெற்றிருக்காததுடன் ஆண்டின் போது சேகரிக்கப்பட்ட வருமான வரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட வரிப்பணமாக கருதிக் கொள்ளலாம். அதற்கிணங்க 2021 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்றின் பிரகாரம் வருமானங்களைச் சேகரித்தலும் நிலுவை வருமானம் தொடர்பான கூற்றின் (ACA-1(i)) பிரகாரம் அறவிடப்பட்ட நிலுவை வருமானமும் சமமாக இருக்க வேண்டிய போதிலும் அவற்றிற்கு இடையே ரூபா 4,382,760 தொகையான வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

2.1.2 நிலுவை வரி வருமானம்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

- (அ) RAMIS கணனி முறைக்கு அரசாங்க கணக்குகள் நிலுவை வரி மற்றும் இணங்க 2021 திசம்பர் 31 தொடர்பான தெரிவுக் தண்டப்பணத்தை இல் உள்ளவாறு ஒட்டுமொத்த குழுக் கூட்டத்தின் மூலம் உரிய காலத்தில் நிலுவை வரி மற்றும் வழங்கப்பட்ட அறவீடு செய்வதற்கு/

தண்டப்பண பெறுமதியான ரூபா 345,340,426,517 தொகையில் அறவிடக்கூடிய நிலுவை வரி மற்றும் தண்டப்பணப் பெறுமதி ரூபா 81,165,991,314 ஆகும். அதற்கிணங்க 2021 ஆம் ஆண்டு முழுவதும் அறவீடு செய்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலுவை வரி மற்றும் தண்டப் பணப் பெறுமதியானது மொத்த நிலுவை வரி மற்றும் தண்டப்பணத்தின் பெறுமதியில் 76 சதவீதத்தினை மிகைத்து காணப்பட்டது. 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட நிலுவை வரி மற்றும் தண்டப்பண மீதியுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட நிலுவை வரி மற்றும் தண்டப்பண மீதி குறைவடைந்திருந்தும் அறவீடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட மீதி ரூபா 24,755,856,830 ஆல் அதாவது ஒப்பீட்டு ரீதியாக 10 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவால் அதிகரித்திருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.

அறிவுறுத்தலின் பிரகாரம் அறவிடக்கூடிய நிலுவை வரி மற்றும் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலுவை வரி மீதி திருத்தம் செய்யப்பட்டது.

தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் உரிய வரி அதிசாரச் சட்டங்களில் காட்டப்படுகின்ற அனைத்து அறவீட்டு நடவடிக்கைகளையும் அமுல்படுத்தி மேற்கூறிய நிலுவை மீதிகளில் அறவிடக்கூடிய /தீர்த்து வைக்கக்கூடிய அனைத்து நிலுவை வரிகளையும் தண்டப்பண மீதிகளையும் துரிதமாக அறவீடு செய்வதற்கு/ தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) Legacy முறைமைக்கு இணங்க 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஒட்டுமொத்த நிலுவை வரி மற்றும் தண்டப் பணமாகிய ரூபா 274,385,677,703 தொகையில் அறவிடக்கூடிய தண்டப்பண பெறுமதி ரூபா 78,459,139,039 ஆகும். அதற்கிணங்க 2021 ஆம் ஆண்டு முழுவதும் அறவீடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலுவை வரி மற்றும் தண்டப்பணமானது மொத்த நிலுவை வரி மற்றும் தண்டப்பணம் பெறுமதியில் 70 சதவீதத்தினை மிகைத்து காணப்பட்டது. 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட நிலுவை வரி மற்றும் தண்டப்பண மீதியுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட நிலுவை வரி

-மேற்படி-

-மேற்படி-

மற்றும் தண்டப் பண மீதி குறைவடைந்திருந்தும் அறவீடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட மீதி ரூபா 5,104,328,625 ஆல் அதாவது ஒப்பீட்டு ரீதியாக 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.

- (இ) திணைக்களத்தினால் வரி செலுத்துபவர்கள் தொடர்பான விபரத்தைப் பேணுவதன் வசதியினை முன்னிட்டு பிரிவுகள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தும் RAMIS நிலுவை வரி வருமானம் தொடர்பான அறிக்கையினுள் பிரிவுகள் இனங்காணப்படாத வரி செலுத்துபவர்களுக்காக “ஏனையவை” எனக் குறிப்பிட்டு நிலுவை வரி மற்றும் தண்டப் பணமாக முறையே ரூபா 62,989,726 மற்றும் ரூபா 12,230,753 தொகையான மீதிகள் காணப்பட்டன.
- (ஈ) 2016 ஆம் ஆண்டிலிருந்து திணைக்களத்தினால் RAMIS கணனி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் தற்பொழுது 06 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருந்த போதிலும் இன்னும் பழைய முறைமை (Legacy கணனி முறைமை) பேணப்பட்டு வருகின்றது. அவ்வாறே 2016-2021 காலப்பகுதியில் Legacy கணனி முறைமையில் காணப்பட்ட மீதிகளை தீர்த்துவைப்பதற்கு திணைக்களத்தினால் முறைப்படியான வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்பட்டிருக்காமையின் காரணமாக இன்னும் அந்த முறைமையை பேணுவதற்கும் அதற்காக செலவு செய்வதற்கும் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 2021 ஆம் ஆண்டின் போது பழைய Legacy கணனி முறைமை தொடர்பாக IBM Main Server மற்றும் Informix சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அதில் உள்ளடக்கப்பட்ட வரி செலுத்துபவர்கள் உரிய பிரிவிற்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
- RAMIS காலப்பகுதிக்கு முன்னைய வரிக் காலப்பகுதியின் போது கட்டுப்படுத்தப்பட்டு வந்த Legacy முறைமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோவை பங்களிப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
- RAMIS முறைமையை ஸ்தாபிக்கும் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

Software என்ற முறைமைகளை தொடர்ச்சியாக பேணுவதற்காக ஆதரவளிக்கும் ஒரு திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக ரூபா 96,041,180 (வரியின்றி) பெறுமதிக்கு புதிய ஒப்பந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.

(உ) Legacy கணனி முறைமையின் கீழ் அறவிடவேண்டிய மொத்த நிலுவை வரி மற்றும் தண்டப்பணத்திற்கு மத்தியில் ரூபா 224,957,661,674 தொகையானது அதாவது 82 சதவீதமானது வருமான வரி மற்றும் பெறுமதி சேர்வரியினை உள்ளடக்கியிருந்தது என்பது அவதானிக்கப்பட்டதுடன் RAMIS கணனி முறைமையின் கீழ் அறவிட வேண்டிய மொத்த நிலுவை வரி மற்றும் தண்டப்பணத்திற்கு மத்தியில் ரூபா 329,155,597,326 தொகை அதாவது 95 சதவீதமானது வருமான வரி மற்றும் பெறுமதி சேர்வரியினை உள்ளடக்கியிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது. இது தொடர்பான காலப்பகுப்பாய்வின் பிரகாரம் RAMIS மற்றும் Legacy கணனி முறைமைக்கு இணங்க வழங்குனர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 79,868,168,080 தொகையான பெறுமதி சேர்வரி மற்றும் தண்டப்பணத்தை அறவீடு செய்வதற்கு முடியாதிருந்தது என்பது மேலும் அவதானிக்கப்பட்டது.

(ஊ) முறைமையின் மூலம் மதிப்பீட்டு அறிக்கையினை வழங்குவது சமந்தமாக மேற்கொண்ட தெரிவு கணக்காய்வு பரிசோதனை க்கு இணங்க வரி செலுத்துபவர்களுக்கு மதிப்பீட்டு அறிக்கையினை நாளதுவரையாக வழங்காமையின் காரணமாக மீளாய்வாண்டிற்கான

அந்த மீதியினுள் அறவீடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலுவை வரித் தொகையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வழங்குனர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பெறுமதி சேர்வரி மற்றும் தண்டப்பணத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு அதிகாரச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அறவீடு செய்யும் அறிவித்தல் வழங்கியதன் பின்னர் நிலுவை வரியினை அறவீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும்.

அறவீடு செய்யும் அறிவுறுத்தல் காலரீதியாக தாமதமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

நிதிக்கூற்றுக்களில்
காட்டப்பட்டுள்ள அறவிடக்கூடிய
நிலுவை வரி வருமானம் ரூபா
650,767,363 தொகை குறைத்து
காட்டப்பட்டிருந்தது என்பது
வெளிப்படுத்தப்பட்டது.

2.2 செலவு முகாமைத்துவம்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
.....
(அ) 02 மீண்டு வரும் செலவு விடயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 10,190,000 தொகையான மொத்த தேறிய நிதி ஏற்பாடு பயன்படுத்தப்படாது சேமிக்கப்பட்டிருந்தது.	பல்வேறு விடயங்களின் அடிப்படையில் நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.	செயல்நடவடிக்கைத் திட்டம் மற்றும் பெறுகைத் திட்டத்தை முறையாகத் தயாரித்து நிதி ஏற்பாட்டினை ஆக்கபூர்வமாக பயன்படுத்துதல் வேண்டும்.
(ஆ) 13 மீண்டுவரும் செலவு விடயங்களுக்கான ரூபா 4,155,717,500 தொகையான தேறிய நிதி ஏற்பாட்டில் ரூபா 3,352,720,440 தொகை பயன்படுத்தப்பட்டதனால் ரூபா 802,997,060 சேமிக்கப்பட்டிருந்ததுடன் அது தேறிய நிதி ஏற்பாட்டில் 06 சதவீதத்திலிருந்து 74 சதவீதம் வரையான வீச்சடையதாக இருந்தது. மேலும் திருத்தியதன் பின்னரும் 03 செலவு விடயங்களுக்கான நிதி ஏற்பாட்டின் சேமிப்பு 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டதுடன் இதன் காரணமாக மதிப்பீட்டினைத் தயாரிக்கும் பலவீனம் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.	-மேற்படி-	-மேற்படி-

(இ)	06 மூலதன விடயங்களுக்காக 1,779,800,000 தேறிய நிதி வழங்கப்பட்டிருந்தும் 916,133,324 பயன்படுத்தப்பட்டதனால் 863,666,676 சேமிக்கப்பட்டிருந்ததுடன் தேறிய நிதி ஏற்பாட்டில் 07 சதவீதத்திலிருந்து 94 வரையான அளவாகும்.	செலவு ரூபா தொகையான ஏற்பாடு ரூபா மாத்திரம் ரூபா அது ஏற்பாட்டில் 07 சதவீதம் வீச்சுடைய	-மேற்படி-	-மேற்படி-
(ஈ)	நிதிப்பிரமாணம் 50(ii) இன் பிரகாரம் முடியுமான அளவுக்கு முழுமையாகவும் சரியாகவும் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் 10 செலவு விடயங்கள் சம்பந்தமாக தொடக்க செலவு மதிப்பீடு மறைப் பெறுமதி 17 சதவீதத்திலிருந்து 71 வரை மாற்றமடைந்திருந்தது.	பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிதி ஏற்பாடு மாற்றப்பட்டிருந்தது.		நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி எடுத்தல் வேண்டும்.

2.3 வரம்புகளை மிகைத்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

திணைக்களத்திற்கு ஒதுக்கீட்டு அதிகாரச் சட்டத்தினால் பணிப்புரை செய்யப்பட்ட ஆகக்குறைந்த பெறுவனவு எல்லை ரூபா 95,000,000 ஆக இருந்ததுடன் உள்ளபடியான பெறுவனவுகளின் பெறுமதி ரூபா 88,938,785 ஆக இருந்ததனால் ரூபா 6,061,215 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. ஆகக் குறைந்த பெறுவனவு எல்லையை ரூபா 85,000,000 ஆக திருத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளருக்கு தேசிய பாதிட்டு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடமிருந்து சிபாரிசுகள் கிடைத்திருந்தும் 2022 மார்ச் 18 ஆந் திகதி வரையும் அதற்காக நிதி அமைச்சிடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை. அதற்கிணங்க 2020 இன் 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டு அதிகாரச் சட்டத்தின் 08(02) ஆம் பிரிவின் பிரகாரம் மேற்கூறிய எல்லைகளானது பிரேரணைகளை

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லைகளைத் திருத்தம் செய்யும் தேவைப்பாட்டினை ஏற்கனவே இனங்காணல் அல்லது அங்கீகரித்த எல்லைக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஏற்றுக்கொள்ளல் மூலம்
 பாராளுமன்றத்தினால்
 அங்கீகரிக்கப்படாததனால் இது முற்பணக்
 கணக்குகளில் எல்லைகள்
 பின்பற்றப்படாமையாக யாக
 அவதானிக்கப்பட்டது.

2.4 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளை மேற்கொள்ளல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படாத பொறுப்புக்களின் பெறுமதி ரூபா 367,108,899 ஆகும்.	தவறுதலாக இப்பொறுப்புக்களின் அளவு பொறுப்புக்கள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டிருக்காததுடன் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் ஏற்படாமலிருக்க உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.	அதனைத்து பொறுப்புக்களும் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்துதல் வேண்டும்.
(ஆ) 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்றில் காணப்படுகின்ற கடப்பாடுகளின் அளவு ரூபா 71,996,432 ஆக இருந்ததுடன் ஆக்கடப்பாடுகளின் அளவில் 2022 மார்ச் 31 ஆந் திகதி வரை தீர்த்துவைக்கப்படாத கடப்பாடுகளின் அளவு ரூபா 22,819,193 ஆகும்.	சுற்றறிக்கையிலுள்ள குறைபாடுகளின் அடிப்படையில் இன்னும் செலுத்தப்படாதுள்ளது.	நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கடப்பாடுகளும் பொறுப்புக்களும் தீர்த்துவைக்கப்படுதல் வேண்டும்.

2.5 கணக்கீட்டு உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்படவேண்டிய சான்றுபடுத்தல்கள்

2018 இன் 19 ஆம் தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38 ஆம் பிரிவிலுள்ள ஒழுங்கு விதிகளின் பிரகாரம் கணக்கீட்டு உத்தியோகத்தரால் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக சான்றுபடுத்துதல்கள் செய்யப்பட வேண்டி இருந்தும் அதற்கிணங்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

**கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்**

சிபாரிசுகள்

-
- (அ) திணைக்களத்தின் நிதிக்கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டு முறைமை தயாரிக்கப்பட்டு பேணப்படுகின்றது என்பதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்த வேண்டியிருந்ததுடன் அந்த முறைமையின் ஆக்கபூர்வத் தன்மை தொடர்பாக காலத்துக்கு காலம் மீளாய்வு செய்து அதற்கிணங்க முறைமையை ஆக்கபூர்வமாக எடுத்துச் செல்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் அந்த மீளாய்வினை எழுத்துமூலம் செய்து அதன் பிரதியை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டி இருந்த போதிலும் அவ்வாறான மீளாய்வுகள் செய்யப்பட்டது என்பதற்கான கூற்று கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
- (ஆ) கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குத் தேவைப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அனைத்து கணக்காய்வு ஐய வினாக்களுக்கும் பதில் வழங்குதல் இடம்பெறுகின்றது என்பதனை கணக்கீட்டு உத்தியோகத்தரால் சான்றுபடுத்த வேண்டியிருந்த போதிலும் அறிக்கையின் 3.6 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்காய்வு ஐய வினாக்களுக்கு பதில் வழங்கப்படவில்லை.
- 2021 ஆண்டிற்கான கணக்காய்வு வினாக்களில் 41 வினாக்களுக்கும் ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு ஐய வினாக்களில் 15 ஐய வினாக்களுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி கணக்காய்வு ஐய வினாக்களுக்காக விரைவாக பதிலை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
- காலத்துக்கு காலம் மீளாய்வு செய்யப்படவேண்டியதுடன் அது தொடர்பான அறிக்கையின் பிரதியை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- காலத்துக்கு காலம் மீளாய்வு செய்யப்படவேண்டியதுடன் அது தொடர்பான அறிக்கையின் பிரதியை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அனைத்து கணக்காய்வு வினாக்களுக்கும் பதில் வழங்கப்படுதல் வேண்டும்.

2.6 சட்டங்கள், விதிகள், பிரமாணயங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
2016 திசெம்பர் 29 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க அரசாங்க வாகனங்களை பராமரித்தல் சம்பந்தமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம் திணைக்களம் பயன்படுத்துகின்ற 75 வாகனங்கள் சம்பந்தமான எரிபொருள் பரீட்சிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2022 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக தடைப்பட்டுள்ளது.	சுற்றறிக்கைக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2.7 முற்பணங்கள் வழங்குதலும் தீர்த்துவைத்தலும்

2.7.1 உபகட்டுநிதிகள் வழங்குதல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
2015 யூலை 14 ஆந் திகதிய 03/2015 ஆம் இலக்க அரசாங்க நிதி சுற்றறிக்கையினால் திருத்தப்பட்ட நிதிப்பரமாணம் 371(5) இன் பிரகாரம் உரிய செயற்பாடு பூர்த்தி செய்யப்பட்டு 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த செயலுக்கான உபகட்டு நிதிகள் தீர்த்துவைக்கப்பட வேண்டிய போதிலும் 08 சந்தர்ப்பங்களின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 132,610 தொகையான குறித்த செயலுக்கான உபகட்டுநிதிகள் உரிய செயற்பாடு முடிவடைந்து 10 நாட்களுக்கும் 39 நாட்களுக்கும் இடைப்பட்ட காலதாமதத்தில் தீர்த்துவைக்கப்பட்டிருந்தன.	பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முற்பணங்களை தீர்த்துவைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2.7.2 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான முற்பணங்கள் பி கணக்கு

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
<p>(அ) தாபனவிதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 4.4 ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமை மற்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலினை தாமதமின்றி பின்பற்றாமையின் காரணமாக 2012 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை மரணமடைந்த இரண்டு உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடவேண்டியிருந்த ரூபா 350,614 தொகையான கடன் மீதியை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதிவரை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>ஒரு உத்தியோகத்தரிடமிருந்து அறவிடவேண்டிய கடன் மீதியை மரண பணிக் கொடையிலிருந்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>தாபன விதிக் கோவையின் மற்றும் சுற்றறிக்கையின் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>
<p>(ஆ) ஓய்வுபெற்றுச் சென்ற 03 மாதங்களிலிருந்து 04 ஆண்டுகள் வரையாக 05 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிட வேண்டி இருந்த ரூபா 689,640 தொகையான கடன் மீதி மீளாய்வாண்டின் திசெம்பர் 31 வரையும் தீர்த்துவைக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>அறவிட வேண்டிய கடன் மீதியை ஓய்வூதிய பணிக்கொடையிலிருந்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>-மேற்படி-</p>
<p>(இ) 2012 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை வேலையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களிடமிருந்து ரூபா 217,933 தொகையான கடன் மீதியை அறவீடு செய்வதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதில் ஒரு உத்தியோகத்தரின் ஆதனக் கடன் இடர் கடனாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.</p>	<p>ஒரு உத்தியோகத்தரின் ஆதனக் கடன் மீதியானது தாமதித்து இதில் உள்ளடக்கப்பட்டுள் ளாதனால் அதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய உத்தியோகத்தரின் கடன் மீதியை தீர்த்துவைப்பதற்கு</p>	<p>-மேற்படி-</p>

நடவடிக்கை
எடுக்கப்படும்.

- (ஈ) பதவியை விட்டுச் சென்ற 05 ஒரு -மேற்படி-
உத்தியோகத்தர்களுக்குரிய ரூபா உத்தியோகத்தரின்
561,073 கடன் மீதி மீளாய்வாண்டின் கடன் மீதி
திசெம்பர் 31 இல் உள்ளவாறு தவணை
தீர்த்துவைக்கப்படாது காணப்பட்டது. ரீதியாகவும்
மற்றைய உத்தியோகத்தரிட
மிருந்தும் அறவீடு
செய்வதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படும்.
- (உ) ஏனைய படிவத்தின் கீழ் இண்டு -மேற்படி- -மேற்படி-
உத்தியோகத்தர்களின் 1 ஆண்டிற்கும்
2 ஆண்டிற்கும் இடைப்பட்ட
காலப்பகுதியில் அறவிட வேண்டிய
ரூபா 360,000 கடன் மீதி
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல்
உள்ளவாறு தீர்த்துவைக்கப்படாது
காணப்பட்டது.

2.8 வைப்புக்கள்

.....

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

காலங்கடந்த வைப்பாக கருத்தில்
கொள்ளப்பட்டு நிதிப்பிரமாணத்தின் 571 இன்
பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய
02 பொது வைப்புக் கணக்குகளில் காணப்பட்ட
02 ஆண்டுகளை மிகைத்த ரூபா 14,201,555
கூட்டு மொத்தமான வைப்பு மீதியை தீர்த்து
வைப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தீர்த்துவைப்பதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படும்.

நிதிப்பிரமாணத்தின்
பிரகாரம் நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

.....

3.1 திட்டமிடுதல்

.....

திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் 2020 ஆம் ஆண்டிற்கான செயலாற்றல் மற்றும்
செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட தகவல்களைப் பரீட்சித்த போது பின்வரும்
விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்

சிபாரிசுகள்

(அ) மீளாய்வாண்டிற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இலக்குகள் தெளிவாக காட்டப்பட்டிருக்காததுடன் அதற்கான காலப்பகுதியானது 06 மாதங்களாக காட்டப்பட்டிருந்தும் அப்பிரிவிற்கு பரீட்சிப்பதற்காக கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடமைகளை நிர்ணயித்தவாறு பூர்த்திசெய்வதற்காக பொருத்தமான வகையில் ஒரு திட்டம் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2020 ஆம் ஆண்டில் கிடைத்த 161 பரீட்சிப்புக் கோவைகளுக்கு மத்தியில் 22 கோவைகளின் வேலைகள் மாத்திரம் கணக்காய்வுத் திகதியான 2021 திசெம்பர் 06 ஆந் திகதியளவில் முடிவடைந்திருந்தும் அந்த நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு தகவல்கள் கிடைத்த திகதியிலிருந்து 05 மாதங்கள் தொடக்கம் 01 ஆண்டு 06 மாதங்கள் காலம் எடுத்திருந்தது.

(இ) 2020 ஆம் ஆண்டின் சனவரி 01 ஆந் திகதியிலிருந்து திசெம்பர் 31 ஆந் திகதி வரை புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த 161 தகவல்களுக்கு மத்தியில் 139 தகவல்களின் பரீட்சிப்பு நடவடிக்கைகளானது தகவல்களைப் பெற்ற திகதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது எனக் காட்டப்பட்டிருந்தும் பரீட்சிப்பு நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கு மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையும்

அடுத்துவரும் ஆண்டுகளின் போது உரிய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முறையான ஒரு கால அட்டவணையைத் தயாரிப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்டகாலம் எடுத்தல் நேரடியாக கலந்துரையாடுவதற்கு நபர்கள் முன்வராமல், வரி மன்னிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தல் என்பவற்றின் அடிப்படையில் புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2020 தேர்தல் மற்றும் 2020 கொவிட் நிலைமை முதலிய காரணங்களால் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக வெளியே செல்லல் மற்றும் நபர்களை அழைத்தல் சிக்கலாக இருந்தமையால் புலனாய்வு நடவடிக்கைகளை முடிவுறுத்த

கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு திட்டம் தெளிவாகக் காட்டப்படுதல் வேண்டும்.

தாமதமின்றி நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கு ஆக்கபூர்வமான ஒரு வேலைத்திட்டத்தினை தயாரிக்க வேண்டியதுடன் அதன் மூலம் செலுத்த தவறிய வரி வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

கோவைகளின் 86 சதவீதமான வேலைகள் முடிவடைந்திருக்காததுடன் பிரிவின் செயலாற்றல் எதிர்பார்த்த மட்டத்தை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. முடியாதிருந்தது.
 தகவல்கள் கிடைத்து ஒரு
 ஆண்டிற்கு மேற்பட்ட காலம்
 கடந்திருந்தும் அக்கோவைகளின்
 வேலைகள்
 முடிவடைந்திருக்கவில்லை என்பது
 அவதானிக்கப்பட்டது.

(ஈ) செலுத்த தவறியுள்ள அதிக உரிய பிரிவிற்கு
 அளவான வரி வருமானத்தை புலனாய்வுகளை ஒப்படைக்கப்பட்டுள்ள
 அரசாங்கத்தினால் அறவீடு முறையான கடமைகளை
 செய்வதற்கு உளவுப் பிரிவினால் திட்டத்தின் கீழ் நிர்ணயிப்பதற்கு கால
 புலனாய்வுகளின் மூலம் மேற்கொள்வதற்குத் தீர்மானம் எல்லைக்குள்
 மேற்கொள்வதற்கு இயலுமை தேவையான மேலதிக பூர்த்திசெய்வதற்கு
 இருந்தும் அதற்காக போதியளவு நடவடிக்கைகளை முடியுமான வகையில்
 பதவியணியினர் முறையான திட்டம், எடுப்பதற்கு ஒரு நடைமுறை
 முறையான உள்ளகக் கட்டுப்பாடு நடவடிக்கை ஒரு தயாரிக்கப்படுதல்
 என்பன இருக்கவில்லை என்பது எடுக்கப்படுகின்றது. வேண்டும்.
 அவதானிக்கப்பட்டது.

3.2 செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாது கைவிடப்படல்.

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

**கணக்கீட்டு
 உத்தியோகத்தரின்
 கருத்துரைகள்**

சிபாரிசுகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தை திருத்தம் செய்யும் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 273,468,649 பெறுமதியான வாகன தரிப்பிடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தமானது அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட கால நீடிப்பின் பின்னர் வேலையை பூர்த்திசெய்து இன்று வரை திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. மதிப்பீட்டில் 80 சதவீதமான செலவினை மேற்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டமானது இதுவரை முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டிருக்காததுடன் நிர்மாணத்திற்குரிய சில பகுதிகள் உக்கிப்போய் இருந்தன.

மோட்டார் வாகன தரிப்பிடத்தில் மின்சார படிக்கட்டினைப் பொருத்துவதற்குரிய செயற்பாடுகள் மாத்திரம் மிகுதியாக உள்ளதுடன் வேலையைப் பூர்த்தி செய்தல் சம்பந்தமாக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

திணைக்களத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு முடியுமான வகையில் விரைவாக இச்செயற்திட்டத்தை முடிவுறுத்தி திணைக்களத்திற்கு பொறுப்பேற்று சொத்துக்களை முழுமையாகயாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

3.3 பெறுகைகள்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்**கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்****சிபாரிசுகள்**

.....

.....

.....

- (அ) பெறுகை வழிகாட்டிக் கோவையின் 4.2.1 ஆம் பிரிவின் பிரகாரம் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகள் காலத்திற்கு எதிர்பார்த்த பெறுகை நடவடிக்கைகளை உள்ளடக்கி பிரதான பெறுகைத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. மேலும் 4.3.1 ஆம் பிரிவின் பிரகாரம் ஒவ்வொரு செயற்திட்டமும் தொடர்பான அனைத்து தொடர்புபட்ட செலவுகளையும் உள்ளடக்கி அங்கீகரித்த மொத்த கிரய மதிப்பீடு பெறுகைக் கோவைக்குள் உள்ளடங்கியிருக்க வேண்டிய போதிலும் தெரிவுக் கணக்காய்வின் பிரகாரம் கோவைக்குள் முறைப்படியாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கிரய மதிப்பீடு உள்ளடக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.
- (ஆ) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் செயற்பாட்டு இல்ல அலுவலகத்தின் 24 மற்றும் 25 ஆம் மாடிகளுக்காக ரூபா 2,851,725 (வரியின்றி) பெறுமதியினைக் கொண்ட PABX முறைமை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த ஒப்பந்த உடன்படிக்கையின் தொழில்நுட்ப பொருள் விபரக் குறிப்பிலுள்ள ஒரு விடயமான கிளைகளுக்கிடையிலான இணைப்புக்களை 2021 செப்டெம்பர் 30 ஆந் திகதி வரை வழங்குவதற்கு முடியாதிருந்தது.
- (இ) திணைக்களத்தின் ஒப்படைப்பு விலை கட்டளை பிரிவினால் பயன்படுத்துகின்ற இந்திய ஒப்படைப்பு விலை தரவு முறையை (Capitaline) பயன்படுத்துவதற்காக கொள்வனவு செய்த காலப்பகுதியானது 2020 மே 31 ஆந் திகதி முடிவடைந்திருந்தது. மீண்டும் இந்த முறைமை அமெரிக்க மொலர் 4,550 இற்கு (ரூபா 916,925) கொள்வனவு செய்யப்பட்டது 2021 உரிய கட்டணத்தை அதிகரித்தல் சம்பந்தமான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு மற்றும் பெறுகைக் குழுவின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு காலம் எடுத்திருந்ததுடன் அதற்காக தொற்றுநோய் நிலைமையும்
- பெறுகை வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து பிரிவின் செயலாற்றலுக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்தல்
- மேற்படி- அலுவலகத்தில் முறைமையை வழங்குகின்ற ஒப்பந்தக்காரரிடமிருந்து கொள்வனவு செய்தலினை சிபாரிசு செய்தானது தொழில்நுட்ப விடயங்களை கவனித்துப் பார்த்தே இடம்பெற்றதுடன் உள்ளக இணைப்பு சிக்கல் ஏற்பட்டது முறைமையில் அல்ல

ஏப்ரல் 01 ஆந் திகதி அதாவது ஒரு ஆண்டு அளவிலான தாமதத்தில் என்பதனால் அது தொடர்பான பெறுகை நடவடிக்கையானது உரிய காலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

தாக்கமளித்திருந்தது.

வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

(அ) கட்டிடத்தை திருத்தம் செய்யும் போது திணைக்களம் வழங்கிய 02 டிரான்ஸ்போமர் இயந்திரங்கள் பிரதான மின்சார முறைமைக்கு இணைப்புச் செய்யப்பட்டிருக்காததனால் அந்த இயந்திரங்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ரூபா 7,985,992 செலவு செய்து திணைக்களத்தின் பிரதான கட்டிடத்திற்கு பொருத்தப்பட்ட CCTV கமரா முறைமைக்குரிய 70 கமராக்கள் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்படாமையின் காரணமாக 01 ஆண்டு உத்தரவாத காலத்தையும் மிகைத்து 12 ஆண்டுகள் கடந்திருந்தும் விளைவற்றுக்காணப்பட்டது. இதன்காரணமாக CCTV கமரா முறைமையை பொருத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாதிருந்தது.

மீண்டும் இந்த முறைமையை செயற்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முறைமையில் தற்பொழுது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் CCTV கமரா முறைமையை செயற்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் குறிக்கோள்களையு ம் செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு முடியுமான அளவிற்கு சொத்தக்களை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

(ஆ) 2022 பெப்ரவரி 02 ஆந் திகதி திணைக்கள வளவில் காணப்படுகின்ற வாகனங்கள் சம்பந்தமாக கணக்காய்வினால் மேற்கொள்ளப்பட்ட பௌதீக பரிசோதனையின் போது 9 வாகனங்கள் விளைவற்றுக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் அதில் ஒரு வாகனம் தொடர்பான ஓட்டக்குறிப்பு 06 மாதங்களிலிருந்து 02 ஆண்டுகள் காலப்பகுதியாக கணக்காய்விற்ச சமர்ப்பிக்கப்படவில்லை.

திருத்தம் செய்ய வேண்டியதனாலும் திருத்தம் செய்யும் நடவடிக்கையாலும் ஓடுவதற்கு பயன்படுத்தப்படவில்லை.

விரைவாக திருத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு ஓடுவதற்கு ஈடுபடுத்துதல் வேண்டும்.

(இ) 2016 திசெம்பர் 29 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க அரசாங்க வாகனங்களை

கொவிட்- 19 தொற்றுநோய் நிலைமையின் காரணமாக பற்றாக்குறையான

சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை

பராமரித்தல் சம்பந்தமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கையின் 04 ஆம் பந்தியின் பிரகாரம் திருத்தம் செய்யும் நடவடிக்கையை தாமதமின்றி மேற்கொள்வதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் காட்டப்பட்டிருந்தும் அதற்கு முரணாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 06 வாகனங்களை திருத்தம் செய்யும் நடவடிக்கைகள் கணக்காய்வுத் திகதியான 2022 பெப்ரவரி 21 ஆந் திகதி வரை முடிவடைந்திருக்கவில்லை.

பதவியினர், வாகனங்களைத் திருத்தம் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தமை, திறக்கப்பட்டதன் பின்னர் அதிக கட்டளைகள் கிடைத்திருந்தமையின் அடிப்படையில் திகதியை பெற்றுக்கொள்ள முடியாமை ஆகிய தவிர்க்க முடியாத விடயங்களால் தாமதம் ஏற்பட்டிருந்தது.

எடுத்தல் வேண்டும்.

(ஈ) வருமான நிருவாகம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமையின் (RAMIS) செயலாற்றலை பரீட்சித்த போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

(i) RAMIS முறைமை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக PUR/D/IRD/INFO/2021/85 ஆம் இலக்க 2021 ஒக்தோபர் 01 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்கள் இதுவரை கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை.

அதன்மூலம் கோரப்பட்ட கணக்காய்விற்காக தகவல்களை வழங்கும் கோரப்பட்ட போது காணப்பட்ட தகவல்களை சிக்கல்களின் காரணமாக விரைவாக வழங்குதல் வேண்டும். தகவல்களை வழங்குவதற்கு காலம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த து.

(ii) 2018/19 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரியை மீளச் செலுத்துவதற்குரிய RAMIS முறைமை 2B மொடியூலை அபிவிருத்தி செய்யாமையின் காரணமாக வரியை மீளச்செலுத்துதல் சம்பந்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் பிரிவிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு எந்த விடயத்தையும் முறைமையின் மூலம் வழங்குவதற்கு முடியாதிருந்தது. இதன் காரணமாக 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் 158 ஆம் பிரிவின் பிரகாரம் வரியினை மீளச் செலுத்துவதற்காக கோரப்படுவதனை அடிப்படையாகக் கொண்டு மீளச் செலுத்துதல் நாளதுவரையாக இடம்பெறாமையின் காரணமாக அதிகாரச் சட்டத்தின் 159(2) ஆம் பிரிவின் பிரகாரம் ஒரு மாதத்திற்கு 0.5 சதவீதம் மேலதிக வட்டியினை செலுத்த வேண்டி ஏற்பட்டது என்பது அவதானிக்கப்பட்டது.

RAMIS முறைமையின் 2B மொடியூலினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை தாமதமடைந்தமையானது திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணத்தினால் இடம்பெற்ற ஒன்றாக இருந்ததுடன் ஏதாவது வட்டியை செலுத்தும் தேவைப்பாடு உருவாகுமாயிருந்தால் கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து வட்டியை செலுத்தும் ஆபத்தை தவிர்த்துக் கொள்ளும் இயலுமை காணப்பட்டது. RAMIS முறைமையின் மொடியூலை உரிய காலப்பகுதிக்கு இணங்க தயாரித்து வேலை விடயங்களை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (iii) RAMIS முறைக்கு இணங்க 134048336 TIN இலக்க வரிக் கோவை தொடர்பாக 2015/2016 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 2019/2020 மதிப்பீட்டு ஆண்டுவரை 5 ஆண்டுகளுக்குள் Detail Audit, Rapid Audit, Performance Detail Audit ஆகிய வேலை விடயங்களுக்கு மத்தியில் ஒரு கணக்காய்வு வேலை விடயமேனும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை. வரி நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட ஏனைய பூர்த்தி செய்யப்படாத 21 வேலை வியங்கள் காணப்படுகின்றமையானது வரி மற்றும் தண்டப்பணம் அறவீடு செய்யும் நடைமுறைக்கு நேரடியாக தாக்கமளித்துள்ளது என்பது அவதானிக்கப்பட்டது.
- (iv) 2016 சனவரி 01 ஆந் திகதியிலிருந்து 2021 நவம்பர் 03 ஆந் திகதி வரை WI Verify Content-of-RTN-DOC என்ற பெயருள்ள வேலை விடயத்தின் கீழ் 96,489 வரி அறிக்கைகள் பூர்த்தி செய்யப்படாது காணப்பட்டதுடன் இந்த வரி அறிக்கைகளுக்கு மத்தியில் அதிக அளவானவை 2018/2019 ஆண்டிற்கு உரியவையாகும். மேலும் அதிக அளவான வரி அறிக்கைகள் Central Document Management Unit பிரிவிற்குரியவையாகக் காணப்பட்டன.
- (v) 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை 339,011 வரிக் கோவைகளுக்காக 731,801 வரி அறிக்கைகள் கிடைத்திருக்காததுடன் இந்த வரி அறிக்கைகளுக்கு மத்தியில் 345,377 அறிக்கைகள் அதாவது 47 சதவீதமானவை 2018/2019 ஆண்டிற்கு உரியவையாகும். மேலும் 34 சதவீதமானவை தேசத்தை கட்டியெழுப்புதல் வரியுடன் தொடர்புபட்டதுடன் 21 சதவீதமானவை Medium Corporate Entities பிரிவிற்கு உரியவையாகும். 1,657 வரி அறிக்கைகளானவை குறித்த பிரிவினை இனங்காணாது காணப்பட்டது.
- (vi) 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைத்திருக்காத 42,396 வரிக் கோவைகளுக்குரிய 60,837 வரி அறிக்கைகள் சம்பந்தமாக மாத்திரம் பூர்த்தி செய்யாத வேலை விடயங்கள்
- பூர்த்தி செய்யப்படாத 21 வேலை விடயங்களில் 14 வேலை விடயங்கள் முடிவடைந்துள்ளதுடன் மிகுதி 07 வேலை விடயங்கள் மற்றும் அதன் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட 10 வேலை விடயங்களை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
- இந்த வேலை விடயங்கள் நேரடியாக வரி நிர்வாகத்திற்கு அல்லது வருமானம் இழப்பதற்கு தாக்கமளிக்கும் விடயம் அல்லாததாகும்.
- 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட தொற்றுநோயின் பின்னர் உத்தியோகத்தர்கள் தமது கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதனால் நிகழ்காலத்தில் இந்த நிலைமை மாற்றமடையும்
- வரி அதிகாரச் சட்டங்களிலுள்ள ஒழுங்கு விதிகளின் பிரகாரம் வரி செலுத்துபவர்களின் காலாண்டு ரீதியான அல்லது வருடாந்த வரி அறிக்கையை விரைவாக பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- காலரீதியாக வரிக் கோவைகள் தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ளவேண்டியதுடன் வேலை விடயங்களை பூர்த்தி செய்யவேண்டிய திகதியில் அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- பூர்த்தி செய்யப்படாத வேலை விடயங்களை விரைவாக பூர்த்தி செய்தல் வேண்டும்.
- RAMIS முறைமையில் உரிய மொடியூலை விரைவாக அபிவிருத்தி செய்து

- காணப்பட்டதுடன் ஒப்படைக்கப்படாத அனைத்து சந்தர்ப்பங்களுக்குமான உத்தியோகத்தர்களுக்கு வேலை விடயங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் 2018/2019 மற்றும் 2019/2020 ஆண்டுகளுக்காக எதுவித வேலை விடயமும் முறைமையினூடாக வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.
- (vii) 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் (திருத்திய) 11 ஆவது பிரிவின் பிரகாரம் VAT பதிவு செய்தலுக்கு தொடர்புபட்டதான ரூபா 300 மில்லியன் எல்லையினை மிகைத்து வரி செலுத்துபவர்களை சுயமாகவே இனங்கண்டு அதரியப்படுத்துவற்காக RAMIS முறைமையினுள் காணப்பட்ட நடைமுறை நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இளைப்பாறிய, மரணமடைந்த, மற்றும் சேவையை கைவிட்ட உத்தியோகத்தர்களின் பூர்த்தி செய்யப்படாத வேலை விடயங்களை பரீட்சித்த போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.
- (i) 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகள் தொடர்பாக 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் 163(5) ஆம் பிரிவின் பிரகாரம் கால தாமதத்திற்கு உட்பட்ட 1196 வேலை விடயங்கள், 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் 33(1) ஆம் பிரிவின் பிரகாரம் கால தாமதத்திற்கு உட்பட்ட 108 வேலை விடயங்கள் மற்றும் 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் 135(2) ஆம் பிரிவின் பிரகாரம் காலதாமதத்திற்கு உட்படுவதற்கு அண்மித்த 219 வேலை விடயங்கள் காணப்பட்டன. WI Return Review by PTA இன் கீழ் அந்த விடயங்கள் காணப்பட்டதன் காரணமாக அந்த வரிக்கோவைகள் தொடர்பான வரி நிருவாகமானது நிலுவை வரி, தண்டப்பணம் என்பவற்றை ஆக்கபூர்வமாக அறவீடு செய்வதற்கு முடியாதிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.
- நடவடிக்கை தாமதமடைந்தமையினாலாகும்.
- வேலை விடயங்களை வழங்குதல் வேண்டும்.
- RAMIS முறைமைக்கு பொறுப்பான பிரிவிற்கு தொடர்புபட்ட மாற்றத்தை மேற்கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
- வரி அதிகாரச் சட்டங்களில் இடம்பெறுகின்ற மாற்றங்களை RAMIS முறைமையினுள் விரைவாக நாளதுவரையாக்குதல் வேண்டும்.
- RAMIS 2.0 இனை அமுல்படுத்துவது சம்பந்தமான தாமதத்தினால் 2018/19 கால எல்லைக்குரிய வரி அறிக்கைகள் சம்பந்தமான மாற்று வழிமுறை அமுல்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதனால் வருமானம் இழக்கப்படும் ஆபத்து இல்லை.
- பூர்த்திசெய்யப்படாத வேலை விடயங்களை மீண்டும் ஒப்படைக்கும் நடவடிக்கையை பொருத்தமாக மேற்கொள்வதற்கு ஒரு நடைமுறை இருத்தல் வேண்டும்.

- (ii) அவ்வாறே WI-CGIR-Hearing வேலை ஆணையாளர் பூர்த்தி செய்யாத விடயத்தின் கீழ் 2015 இலிருந்து 2018 நாயகத்திற்கு பௌதீக வேலை வரையான வரி காலப்பகுதிக்குரிய கோவைகளாக விடயங்களை பூர்த்திசெய்யப்படாத 21 வேலை அனுப்பிவைக்கப்பட்டுவது மீண்டும் விடயங்கள் காணப்பட்டதுடன் 2006 ன் பரீட்சித்ததன் பின்னர் ஒப்படைக்கும் இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு எடுக்கப்படுகின்ற தீர்மானமானது நடவடிக்கையை இறைவரி அதிகாரச் சட்டத்தின் மேன்முறையீட்டு கால விரைவாக செய்தல் 165(14) ஆம் பிரிவின் பிரகாரம் எல்லைக்கு உட்படுவதற்கு வேண்டும். அல்லது 2002 இன் 14 ஆம் இலக்க முன்னர் எடுக்கப்படும். பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் 34(08) ஆம் பிரிவின் பிரகாரம் (உரியவாறு) வேலை விடயங்கள் பூர்த்திசெய்யப்படாமையால் உரிய வரிக் கோவைகள் கால தாமதத்திற்கு உட்பட்ட வரி நிருவாகமானது நிலுவைவரி மற்றும் தண்டப்பணத்தை ஆக்கபூர்வமாக மேற்கொள்வதற்கு முடியாதிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.

3.5 நட்டங்கள் மற்றும் சேதங்கள்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....

.....

.....

- (அ) திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 04 பிராந்திய அலுவலகங்களுக்காக G.P.2 வருமான முறைமையின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரப் பட்டியல்களை தீர்த்து வைத்தல் தாமதமடைந்ததால் 2020 திசம்பர் மாதத்திலிருந்து 2021 ஒக்தோபர் மாதம் வரையான 11 மாதங்களுக்காக தாமதமாக செலுத்துதல்களாக ரூபா 412,002 மேலதிக செலவினை செலவு செய்ய வேண்டி ஏற்பட்டிருந்தது.
- (ஆ) 2021 சனவரியிலிருந்து நவம்பர் வரையான 11 மாதங்களுக்காக திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பாலதக்ஸ் கட்டிடத்தில் காணப்படுகின்ற பயன்படுத்தப்படாத 206 தொலைபேசிகளுக்காக ரூபா
- கொவிட் நிலைமையின் அடிப்படையில் விலைப்பட்டியல்களைப் பெறுதல் பலவீனமான நிலையில் காணப்பட்டது.
- கருத்துரைகள் வழங்கப்படவில்லை.
- இந்த மின்சாரப் பட்டியல்களை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதற்கும் கொடுப்பனவு செய்வதற்கும் தேவையான நடைமுறைகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
- பயன்படுத்தாத செயற்பாடுகளுக்காக செலவு செய்யாதிருத்தல் வேண்டும்.

1,334,696 தொகை
செலுத்தப்பட்டிருந்ததுடன் பிரதான
கட்டிடத்தில் காணப்பட்ட
பயன்படுத்தப்படாத PEO TV
இணைப்பிற்காக பயன்படுத்தப்படாத
வசதிகளுக்காக ரூபா 76,393 செலவு
செய்யப்பட்டிருந்தது.

(இ) திணைக்களத்தினால் பேணப்படுகின்ற
நட்டங்கள் மற்றும் சேதங்கள்
பதிவேட்டினைப் பரீட்சித்த போது
பின்வரும் விடயங்கள்
அவதானிக்கப்பட்டன.

(i) மீளாய்வாண்டிற்கான நிதிக்
கூற்றுக்களில் ஏடுகளிலிருந்து
பதிவழித்தல் தொடர்பான கூற்றில்
கடந்த ஆண்டுகள் தொடர்பாக
08 சந்தர்ப்பங்களின் போது
இடம்பெற்ற ரூபா 4,127,420
பெறுமதியான கட்டிடங்கள்
மற்றும் வாகன விபத்துக்கள்
சம்பந்தமாக பதிவழிக்கப்படாது
முன்கொண்டு செல்லப்பட்ட மீதி
காணப்பட்டதுடன் அது
நிதிப்பிரமாணம் 108 மற்றும் 109
இன் பிரகாரம் பொறுப்புக் கூற
வேண்டிய
உத்தியோகத்தர்களிடமிருந்து
அறவீடு செய்தல் அல்லது
பதிவழித்தல்
இடம்பெற்றிருக்கவில்லை.

கருத்துரைகள்
தரப்படவில்லை

நிதிப்பிரமாணத்தின்
பிரகாரம்
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ii) PB-6852 ஆம் இலக்க மோட்டார்
வேனுக்கு 2020 சனவரி 24 ஆந்
திகதி இடம்பெற்ற விபத்து
சம்பந்தமாக நிதிப்பிரமாணம்
104(4) இன் பிரகாரம்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
எதுவும் நட்டங்கள் மற்றும்
சேதங்கள் பதிவேட்டில்
குறிப்பிடப்பட்டிருக்காததுடன்
பதிவழிக்கப்படாது முன்கொண்டு
சென்ற மீதியாக ரூபா 811,600
தொகை மீளாய்வாண்டிற்கான
நிதிக் கூற்றுக்களில்
ஏடுகளிலிருந்து பதிவழித்தல்கள்
தொடர்பான கூற்றின் குறிப்பு II
இன் கீழ் காட்டப்பட்டிருந்தது.
இந்த விபத்து இடம்பெற்று
இரண்டு ஆண்டுகளுக்கு
அண்மித்த காலம் எடுத்திருந்தும்
இடம்பெற்ற நட்டத்தை
அறவிடக்கூடிய
தரப்பினர்களிடமிருந்து அறவீடு

கருத்துரைகள்
தரப்படவில்லை.

நிதிப்பிரமாணத்தின்
பிரகாரம் நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

செய்வதற்கு உரிய
உத்தியோகத்தர்கள் நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

- (ஈ) 2006 இன் 12 ஆம் இலக்க இது சம்பந்தமாக 02 நியதிச் சட்ட
முத்திரைக் கட்டண (விசேட நீதிமன்ற நடவடிக்கைகள் விதிகளின் பிரகாரம்
ஒழுங்குவிதிகள்) அதிகாரச் சட்டத்தின் எடுக்கப்பட்டுள்ளதுடன் விதிக்கப்பட்டுள்ள
ஒழுங்கு விதிகளின் பிரகாரம் மேலதிக அவற்றின் தீர்மானத்திற்கு வரியை அறவீடு
மதுபான அனுமதிப்பத்திரம் மீதான இணங்க அறவீடுகள் செய்தல்
முத்திரை வரி அறவிடப்படவேண்டிய மேற்கொள்ளப்படும். திணைக்களத்தினால்
போதிலும் 2008- 2020 காலப்பகுதிக்குள் பிரதேச வேற்கொள்ளப்படுதல்
காலப்பகுதிக்குள் பிரதேச செயலகத்தால் மேற்கூறிய அதிகாரச் வேற்கொள்ளப்படுதல்
சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் நடவடிக்கை தெரிவுக் வேண்டும்.
பிரகாரம் நாட்டின் 07 மாவட்டங்களின் 66 பிரதேச செயலகங்களிடமிருந்து பரிசோதனையின்
மொத்தப் பெறுமதி ரூபா 67,917,000 தொகையான நிலுவை முத்திரைக் கட்டணம் இன்னும்
அறவிடவேண்டியிருந்தது.

மேலதிக மதுபான அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் முத்திரைக் கட்டணத்தை அறவீடு செய்வது சம்பந்தமாக முத்திரை வரி அதிகாரச் சட்டம் மற்றும் அது தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கி அதிகாரப்பத்திரத்தின் மூலம் விதிக்கப்பட்டிருந்த முறைப்படியான சட்டரீதியான ஏற்பாடுகளுக்குப் புறம்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தமை, நிலுவையான முத்திரைக் கட்டணங்களை அறவீடு செய்வதற்காக திணைக்களத்தினால் போதியளவு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ளமை, முதலிய விடயங்களின் காரணமாக இந்த நிலுவை முத்திரை வரியை அறவீடு செய்வதற்கு முடியாதிருந்தது. மேலதிக மதுபான அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் திணைக்களத்தினால் அறவிடவேண்டிய முத்திரைக்கட்டணங்களின் தொகை எவ்வளவு என்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இதுவரை சரியான மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

3.6 கணக்காய்வு ஐய வினாக்களுக்கு பதில் வழங்கப்படாமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்காக வழங்கப்பட்ட 66 கணக்காய்வு ஐய வினாக்களுக்கு மத்தியில் 10 ஐய வினாக்களுக்கு 2022 யூன் 30 ஆந் திகதி வரை பதில் வழங்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டிற்கான 44 கணக்காய்வு ஐய வினாக்களில் 41 ஐய வினாக்களுக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான 22 கணக்காய்வு ஐய வினாக்களில் 15 ஐய வினாக்களுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி கணக்காய்வு ஐய வினாக்களுக்காக விரைவாக பதில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அனைத்து கணக்காய்வு ஐய வினாக்களுக்கும் பதில் வழங்கப்படுதல் வேண்டும்.

3.7 முகாமைத்துவ பலவீனங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

(அ) மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஆணையாளராக (பதில்) பதிற்கடமையாற்றி இருந்த பிரதி ஆணையாளருக்கு எதிரான 03 முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாடு சம்பந்தமாக மாத்திரம் தொடக்க புலனாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் போது சமர்ப்பிக்கப்பட்ட 10 விடயங்கள் சம்பந்தமான தொடக்க

02 முறைப்பாடுகளுக்காக தொடக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் இன்னுமொரு முறைப்பாடு கிடைத்திருந்ததுடன் அதன் தொடக்க விசாரணை

தொடக்க விசாரணையின் போது முறையாக ஆராய்ந்து பார்த்தல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

புலனாய்வின் போது முறையாக மேற்கொள்ளப்படாததுடன் ஆராய்ந்து பார்த்தல் 10விடயங்களுடன் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல சான்று அனாமோதைய வெளிப்படுத்தப்படாதிருந்த போதிலும் பெட்டிசத்தின் அந்த அறிக்கையில் ஒழுக்காற்று முறைப்படியான விசாரணை மேற்கொள்வது விடயங்களை மெய்யமையாய்வு செய்வதற்கு சான்றுகள் இல்லாததனால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிபார்சு செய்யப்படவில்லை.

(ஆ) JQ 3981 ஆம் இலக்க வாகனம் 2020 திசெம்பர் 30 ஆந் திகதி ரூபா 1,228,786 செலவு செய்து திருத்தம் செய்யப்பட்டிருந்ததுடன் மீண்டும் திருத்தம் செய்யும் நடவடிக்கைக்காக 2021 ஒக்தோபர் 25 ஆந் திகதி ரூபா 1,533,971 தொகையான திருத்தம் செய்தல் மதிப்பீட்டில் ஏற்கனவே திருத்தம் செய்த ஆறு பாகங்களுக்காக ரூபா 32,086 பணம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது. வாகன திருத்தங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் திருத்தம் செய்ய வேண்டுமா இல்லையா என்பதனை விசாரித்து பொருத்தமான சிபாரிசனைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய போதிலும் அவ்வாறு செய்யாமையின் காரணமாக ஒரே திருத்தத்தினை குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் செய்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் இதன் காரணமாக அரசாங்கத்திற்கு நிதிரீதியான நட்டம் ஏற்படலாம் எனவும் அவதானிக்கப்பட்டது.

கருத்துரைகள் வழங்கப்படவில்லை.

திருத்தம் செய்வதற்கு முன்னர் பொருத்தமான சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

(இ) பெறுமதி சேர் வரி சம்பந்தமாக அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறைகளைப் பரீட்சித்துப் பார்த்த போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(i) அரசாங்க நிறுவனங்களால் வரிசெலுத்துபவர்களுக்கு செலுத்தப்பட்ட பெறுமதி சேர் வரிப் (VAT) பணம் தொடர்பாக அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 5.4.12 ஆம் பிரிவு

கருத்துரைகள் வழங்கப்படவில்லை.

அரசாங் பெறுகை வழிகாட்டிக் கோவையின் உரிய பிரிவு மற்றும் 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்

மற்றும் 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவு மற்றும் 21 (1) (ஆ) பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மூன்றாந்தரப்பினர்களால் அரசாங்க நிதி நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் அறவிட்டு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க வேண்டிய வெட் வரி முறைப்படியாக அறவீடு செய்யப்பட்டிருக்காமை மற்றும் தாமதித்து அறவீடு செய்தலின் காரணமாக அந்த வரிப்பணத்தை சேகரிக்கின்ற தரப்பினர்களுக்கு தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது எனவும் திணைக்களத்தினால் அதற்காக ஆக்கபூர்வமாகவும் விளைதிறனாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவதானிக்கப்பட்டது.

சட்டத்தின் உரிய பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ii) தெரிவுப் பரிசோதனைக்கு இணங்க 5 அரசாங்க நிறுவனங்களிடமிருந்து 185 செயற்பாட்டு வரி செலுத்துபவர்களால் பெறுமதி சேர் வரியாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட ரூபா 125,517,311 பெறுமதியான வரிப் பணம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த VAT வெளியீடுகள் பட்டோலை RAMIS முறைமைக்கு உள்ளடக்கப்படாமையின் காரணமாக திணைக்களத்திற்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கவில்லை .

மேலதிக புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக மேற்கொண்டு நேர்முகப் பரீட்சைக்கு கோருதல், எழுத்து மூலம் தகவல்களை விசாரித்தல், மேலதிக மதிப்பீட்டின் மூலம் மதிப்பீடுகளை வழங்குதல், RAMIS முறைமைக்குள் உள்ளடக்கப்படாத அறிக்கைகளை விரைவாக முறைமைக்கு உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பன.

மேலதிக புலனாய்வுகளை மேற்கொண்டு வரிசெலுத்துபவர்களால் அனுப்பிவைக்க வேண்டிய வரியை சரியாகக் கணித்து அனுப்பிவைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(iii) 29 வரி செலுத்துபவர்களினால் வெட் அறிக்கை மூலம் திணைக்களத்திற்கு அறிக்கையிட்ட பெறுமதிக்கு சரியாக கொடுப்பனவு செய்யப்படாமையின் காரணமாக ரூபா 61,009,134 பெறுமதியான வரிப்பணம் அரசாங்கத்தினால் அறவிடப்படாதிருந்ததுடன் அது தொடர்பான வேலை விடயங்கள் கணக்காய்வுத் திகதி வரை

கொடுப்பனவுகளை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் கணக்காய்விற்காக தகவல்களை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய வரி செலுத்துபவர்களிடமிருந்து அறவிட வேண்டிய வரிப்பணத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

முடிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.

- (iv) செயற்படாத 15 வரி கணக்காய்விற்காக உரிய வரி செலுத்துபவர்களுக்குச் செலுத்துபவர்களிடமிருந்து அறவிட வேண்டிய வரிப்பணத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) வரிக் கோவை முகாமைத்துவம் தொடர்பாக பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.
- (i) 124004071 ஆம் இலக்க வரிக் கோவையில் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி அறிக்கைகளுக்கு இணங்க செலுத்த வேண்டிய திகதியில் செலுத்தாது உள்ள பெறுமதி சேர் வரிப்பணம் ரூபா 2,843,923,139 ஆக இருந்ததுடன் 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் 28(1)(ஆ) பிரிவிற்கு இணங்க மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்பட்டு நிலுவை வரியை அறவீடு செய்வதற்கு 02 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் தாமதமடைந்திருந்தது. மேலும் 2016 இன் நான்காவது காலாண்டின் முதலாம் மாதம் தொடர்பாக செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரியின் அளவினை நிர்ணயிக்கப்பட்ட திகதியில் செலுத்தியிருக்காத போதிலும் 2017 ஆம் ஆண்டிற்காக வரி விடுப்பு சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
- (ii) 770454611 ஆம் இலக்க வரி கோவை தொடர்பாக 2016 சனவரி 01 ஆந் திகதியிலிருந்து 2018 திசம்பர் 31 ஆந் திகதி வரையான காலப்பகுதி தொடர்பான பெறுமதி சேர் வரி சம்பந்தமான இரண்டாவது வரி மதிப்பீடு ரூபா 314,278,994 ஆக மதிப்பீடு செய்யப்பட்டு அது சம்பந்தமாக 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச் சட்டத்தின் 29 ஆம் பிரிவிற்கு இணங்க 2020 மே 18 ஆந் திகதி வரி செலுத்துபவர்கள் வரிக்காக இணங்கிக் கொள்ளாததன் அடிப்படையில் மீண்டும் நேரடி கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு கிடைத்துள்ள சரியான தகவல்களின் அடிப்படையில் வரிக்கடப்பாடு கணிக்கப்பட்டது.
- அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் வரி செலுத்துபவர்களிடமிருந்து அறவிட வேண்டிய வரியை விரைவாக அறவீடு செய்தல் வேண்டும்.

செலுத்துபவர்களுக்கு
தெரியப்படுத்தப்பட்டிருந்த
போதிலும் அது தொடர்பான
மதிப்பீட்டு அறிக்கை 2021
திசெம்பர் 31 ஆந் திகதி வரை
வழங்கப்படவில்லை.

(iii) 114105198 ஆம் TIN இலக்க
கோவை தொடர்பான மதிப்பீட்டு
ஆண்டு 2014/15 இலிருந்து
2018/19 வரை வழங்கப்படாத
மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க
வருமான வரி, பெறுமதி சேர்
வரி, பொருளாதார சேவைக்
கட்டணம் என்பவற்றின் பெறுமதி
ரூபா 25,179,056 ஆக
இருந்ததுடன் அது சம்பந்தமாக
மதிப்பீட்டு அறிக்கை வழங்குதல்
2021 மார்ச் 23 ஆந் திகதி வரை
இடம்பெற்றிருக்காததுடன்
அக்காலப் பகுதிக்காக மதிப்பீட்டு
வழங்கப்பட்ட போதிலும் 2021
சனவரி 31 இல் உள்ளவாறு
சேகரிக்கப்படாத வருமானவரி,
சேதத்தைக் கட்டியெழுப்பும் வரி,
பொருளாதார சேவைக் கட்டணம்
என்பவற்றின் பெறுமதி ரூபா
12,897,624 கூட்டு மொத்தமாகும்.

(iv) 134048336 ஆம் TIN இலக்க
வரிக்கோவை தொடர்பாக
தேசத்தை கட்டியெழுப்புதல் வரி
மற்றும் உழைக்கும் போதே
செலுத்தும் வரி/முற்பணங்கள்,
தனிநபர் வருமான வரி
தொடர்பாக செலுத்த வேண்டிய
வரி தொடர்பான தகவல்கள்
RAMIS முறைமைக்குள்
நாளதுவரையாக்கப்படவில்லை.
அதன் காரணமாக 2020
திசெம்பர் 31 இல் உள்ளவாறு
வரிசெலுத்துபவர்களால்
செலுத்திய முறையே ரூபா
91,247,399 மற்றும் ரூபா
57,085,410 தொகையான வரிப்
பணம் மீளச் செலுத்த வேண்டிய
வரிப் (Refund) பணமாக
முறைமையில் காணப்பட்டதுடன்
வருமான வரி தொடர்பாக ரூபா
57,055,732 தொகையான நிலுவை
வரி மற்றும் தண்டப்பண மீதியும்
அவதானிக்கப்பட்டது.

RAMIS முறைமையினுள்
வேலை விடயங்கள்
உருவாக்கப்பட்டிருக்காமை,
ம, ஊழியர் எண்ணிக்கை
குறைவடைந்தமை
ஆகிய விடயங்களின்
அடிப்படையில்
தாமதமடைந்ததுடன்
கணக்காய்வு ஐய
வினாவை
அடிப்படையாகக்
கொண்டு வருமான
நடவடிக்கை
எடுக்கப்படும்.

உரிய காலத்தில்
மதிப்பீட்டு அறிக்கை
வழங்கப்படவேண்டிய
துடன் அறவீடு
செய்வது தொடர்பாக
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

RAMIS முறைமையினை
நாளதுவரையாக்காமையி
ன் காரணமாக
அறவிடவேண்டிய
வரிப்பண மீதிகள்
காட்டப்படுவதுடன்
தண்டப் பணத்தை
பதிவழிப்பதற்காக
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.

RAMIS முறைமையினை
முறைப்படியாக
நாளது
வரையாக்குவதற்கும்
வரியையும்
தண்டப்பணத்தையும்
அறவீடு
செய்வதற்கும்
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(உ) மதிப்பிழந்த காசோலைக்காக பணத்தை அறவீடு செய்வதற்கு திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பரிசீலித்த போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

- (i) 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு தீர்த்துவைக்கப்படாத ரூபா 2,451,465,384 பெறுமதியான 6,878 மதிப்பிழந்த காசோலைகள் காணப்பட்டதுடன் ஒரு வரி செலுத்துபவரிடமிருந்து ஒரே வரிக் காலப்பகுதிக்காக அடிக்கடி ரூபா 14,731,425 பெறுமதியான காசோலைகள் பொறுப்பேற்றக்கப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது. மதிப்பிழந்த காசோலைகளுக்காக அறவீடு செய்யும் போது 10 சதவீத தண்டப்பணமும் அறவீடு செய்ய வேண்டிய போதிலும் அதற்காக ஒரே விதமான மற்றும் செயற்திறனான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதுவும் அவதானிக்கப்பட்டது.
- திணைக்களத்தின் ஓட்டு மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் மதிப்பிழந்த காலோலைகளின் பெறுமதி குறைந்த பெறுமதியைக் கொண்டிருந்ததுடன் இக்காசோலைகள் சுய மதிப்பீட்டின் அடிப்படையில் செலுத்தப்பட்டவைகள் எனவும் வரி செலுத்துபவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் காசோலைகள் மதிப்பிழக்கப்பட்டிருந்தன.
- மதிப்பிழந்த காசோலைகளுக்கு அறவீடு செய்வதற்கு ஆக்க பூர்வமான நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும்.
- (ii) 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு மதிப்பிழந்திருந்த ரூபா 175,287,674 பெறுமதியான 117 மதிப்பிழந்த காசோலைகளுக்காக உரிய தகவல்கள் 2022 யூன் 30ஆந் திகதி வரையும் கணக்காய்விற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
- மதிப்பிழந்த காசோலைகளை ஒப்பீடு செய்தல் நாளதுவரையாக இடம்பெறுகின்றன.
- கணக்காய்விற்குத் தேவையான தகவல்களை விரைவாக வழங்குதல் வேண்டும்.
- (iii) மாதிரியில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட காசோலைகளுக்கு மத்தியில் பெறுமதி சேர் வரி, தேசத்தை கட்டியெழுப்புதல் வரி, தோற்றுவித்தல் வருமான வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி என்பனவாக செலுத்தப்பட்ட முறையே ரூபா 39,787,805 பெறுமதியான 18 காசோலைகள், ரூபா 13,741,715 பெறுமதியான 9 காசோலைகள், ரூபா 20,243,241 பெறுமதியான 5 காசோலைகள் ரூபா 1,042,930 பெறுமதியான ஒரு காசோலை என்பனவாக ரூபா 74,815,691 மொத்த பெறுமதியான 33 மதிப்பிழந்த காசோலைகளுக்கிரிய கொடுப்பனவுகள்
- சில காசோலைகளுக்காக அறவீடு செய்யப்பட்டிருந்ததுடன் நாளதுவரையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மதிப்பிழந்த காசோலைகளுக்கான அறவீடுகளை சரியாகவும் உரிய காலத்திலும் கணக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

முடிவுறுத்தப்பட்டிருந்தும் அவை இன்னும் மதிப்பிழந்த காசோலைகளாக அறிக்கையிடப்பட்டிருந்தன.

- (iv) 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பெறுமதி சேர் வரிகள் தொடர்பாக மதிப்பிழந்த ரூபா 5,850,000 பெறுமதியான 5 காசோலைகள் தொடர்பான பெறுமதி NRN Refund தகமைக்கு எதிராக பதிவுப்பதற்கு வரி செலுத்துபவர்கள் வேண்டிக் கொண்டிருந்தும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் மாதிரியில் உள்ளடக்கப்பட்ட ரூபா 30,607,247 பெறுமதியான மதிப்பிழந்த காசோலைகளை அறவீடு செய்வதற்காக வரிசெலுத்துபவர்களுக்கு கடிதம் அனுப்புவதற்காக 07 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகள் வரையான தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது வெளிப்படுத்தப்பட்டது.
- (v) 2008 ஆம் ஆண்டிலிருந்து 2020 திசம்பர் 31 வரை பெறுமதி சேர் வரியை காசோலைகளின் மூலம் செலுத்தும் போது ரூபா 1,612,674,241 தொகைக்குரிய 3798 காசோலைகள் மதிப்பிழந்திருந்ததுடன் அவை மொத்த மதிப்பிழந்த காசோலைகளின் பெறுமதியில் 66 சதவீதமாகும். அக்காசோலைகளின் பெறுமதியில் 69 சதவீதம் அதாவது ரூபா 1,113,552,120 தொகை இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமைவாய்ந்ததாகும். மேலும் ரூபா 1 மில்லியனும் ரூபா 17 மில்லியனுக்கும் இடைப்பட்ட பெறுமதியைக் கொண்ட LEGACY மற்றும் RAMIS முறைமைக்குரிய முறையே 261 காசோலைகள் மற்றும் 93 காசோலைகள் பெறுமதி சேர் வரியாக மதிப்பிழந்திருந்தது. இவ்வாறு மதிப்பிழந்துள்ள காசோலைகள் சம்பந்தமாக துரித நடவடிக்கை உரிய வேண்டுகலுக்கு வரியை மீளாச் செயலுத்துவதற்கான செலுத்துபவர்கள் வேண்டுகல்கள் சம்பந்தமாக துரிதமாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- உரிய வேண்டுகலுக்கு இணங்க மதிப்பிழந்த காசோலைகள் எதிரீடு செய்யப்பட்டிருந்தது.
- உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காணப்பட்ட தொற்று நிலைமையானது தடையாக அமைந்திருந்தது.
- மதிப்பிழந்த காசோலைகளுக்காக அறவீடு செய்வதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

எடுக்காமை அரசாங்கத்தின் வருமானம் துரித மூன்றாம் தரப்பினர்களால் துஸ்பிரயோகம் செய்வதற்கு இடமளிப்பது என அவதானிக்கப்பட்டது.

(vi) தேசத்தை கட்டியெழுப்புதல் வரியாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ரூபா 283,783,861 பெறுமதியான 1180 காசோலைகள் மதிப்பிழந்திருந்ததுடன் அவை ஒட்டுமொத்த மதிப்பிழந்த காசோலைகளின் பெறுமதியில் 12 சதவீதம் எனவும் திணைக்களத்தினால் ரூபா 36,982,433 பெறுமதியான 244 காசோலைகள் உரிய வரி காலப்பகுதியில் சரியாக இனங்காணப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

(vii) தற்போதைய தொற்றுநோய் நிலைமையின் காரணமாக காசோலைகள் மதிப்பிழக்கும் போக்கு காணப்படுகின்றது என திணைக்களம் நேர்கொண்ட விளக்கமளித்தல் பிழையானது எனவும் வரியை அறவீடு செய்தல், எதிர்வு செய்தல், பதிவழித்தல் முதலியன தொடர்பாக திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளுக்கிடையே சிறந்த தொடர்புகள் இருக்காமை, அறவீடு செய்தல் தொடர்பாக ஒட்டுமொத்த ஆக்கபூர்வதன்மையையும் கவனத்திற்கு எடுத்து ஒவ்வொரு பிரிவிற்கும் பொருத்தமான வழிகாட்டிகளை மேற்கொள்ளாமை, மதிப்பிழந்த காசோலைகளுக்கான அறவீட்டின் செயல்முன்னேற்றம் நலிவடைவதற்கு காரணமாக இருந்தது என்பது கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

(ஊ) திணைக்களத்தினால் வரியை மீளச் செலுத்தும் செயலாற்றல் கணக்காய்வின் போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(i) ரூபா 5 மில்லியனை மிகைத்து வரியை மீளச் செலுத்தும் போது அதற்காக அமுல்படுத்தப்படுகின்ற குழுவின் சிபாரிசுகளைப்

அறவீடு செய்வதற்காக திணைக்களத்தின் இணைய வழி பிரிவுகளுக்கிடையே முறைமையை சரியான அறிமுகப்படுத்துவதற்கு தொடர்பினை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

திணைக்களத்தின் பிரிவுகளுக்கிடையே சரியான தொடர்பினை பேணுதலும் பொருத்தமான வழிகாட்டல் வழங்குதலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சரியான தகவல்களை நாளதுவரையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிப்பிழந்த காசோலைகளுக்குரிய தகவல்களை சரியாக இணங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மீளச்செலுத்தலினை வழங்கும் போது குழுவின் சிபாரிசு

உரிய சிபாரிசினை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

பெற்றுக்கொள்ளுதல்
அவசியமானதாக இருந்த
போதிலும் இரண்டு வரி
செலுத்துபவர்கள் தொடர்பாக
ரூபா 111,408,172 மொத்த
தொகையான வரியை மீள்
செலுத்தும் போது மேற்கூறிய
குழுவின் சிபாரிசு
பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பெற்றுக்கொள்ளப்படும்.

- (ii) தெரிவுப் பரிசோதனைக்கு தேவையான வரியை மீள்
உட்படுத்தப்பட்ட வரி தகவல்களை செலுத்தும்
செலுத்துபவர்களுக்கு மத்தியில் துரிதமாகவும் நடவடிக்கையானது
85 வரி செலுத்துபவர்களுக்காக முறைப்படியாகவும் ஆக்கபூர்வமானதாக
ரூபா 205,984,399 தொகையான சமர்ப்பிப்பதற்கு வரி இருத்தல் வேண்டும்.
VAT வரி மற்றும் ரூபா 6,944,372 செலுத்துபவர்களால்
வருமான வரியை மீள் நடவடிக்கை
செலுத்துவதற்கு 5 எடுக்கப்படுமாகவிருந்தால்
ஆண்டுகளுக்கும் 10 மீள் செலுத்துதலை
ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட துரிதமாக வழங்குவதற்கு
காலம் எடுத்திருந்ததனாலும் 22 இயலுமாக இருக்கும்.
வரி செலுத்துபவர்களுக்கு ரூபா
103,563,191 தொகையான VAT
வரி மற்றும் ரூபா 4,794,837
தொகையான வருமான வரியை
மீள் செலுத்துவதற்கு 10
ஆண்டுகளுக்கும் 15
ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட
காலம் எடுத்திருந்ததனாலும்
வருமான வரியை மீள்
செலுத்தும் நடவடிக்கையானது
ஆக்கபூர்வமாகவும்
தனித்துவமாகவும்
இடம்பெற்றிருக்கவில்லை என்பது
அவதானிக்கப்பட்டது.
- (iii) 114370797 ஆம் இலக்க வரிக் RAMIS முறைமைக்குரிய நிலுவை வரியை
கோவை தொடர்பாக 2019 யூலை நிலுவை வரி மற்றும் அறவீடு செய்வதற்கு
மாதம் ரூபா 285,849,378 Legacy முறைமைக்குரிய உரிய நடவடிக்கை
தொகையான VAT வரியை மீள் VAT/IT இனை மீள் எடுத்தல் வேண்டும்.
செலுத்துதல் இடம்பெற்றிருந்தும் செலுத்துதல்கள்
அத்திகதி வரையும் RAMIS தனித்தனியாக
முறைமைக்குள் ரூபா 497,431,385 செய்யப்பட வேண்டுமென
தொகையான VAT வரி அறவீடு அறிவுறுத்தல்
செய்ய வேண்டியிருந்தது. மேலும் அறிவுறுத்தல்
2021 திசம்பர் 23 ஆந் திகதியில் கிடைத்திருந்தது.
உள்ளவாறும் அறவிடவேண்டிய
VAT வரி ரூபா 421,470,958 ஆக
இருந்ததுடன் அந்த வரியை
அறவீடு செய்வதற்கு போதிய
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (iv) 2018/19 மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரியை மீளச் செலுத்துவது தொடர்பாக 2021 ஒக்டோபர் 15 ஆந் திகதி EAQ/INFO/2021/75 ஆம் இலக்கத்தின் கீழ் அனுப்பப்பட்ட தகவல்களுக்கு இணங்க வரியை மீளச் செலுத்துவதற்கு தகைமையுள்ள 507 வரி செலுத்துபவர்களிடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 2021 யூன் 30 ஆந் திகதியில் உள்ளவாறு அறவிட வேண்டிய ரூபா 12,539,843,433 தொகையான நிலுவை வரி மீதி காணப்பட்டது.
- (v) திணைக்களத்தின் 2010 சனவரி 28 ஆந் திகதிய வரியை மீளச் செலுத்துதல் தொடர்பான வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் 100909189 ஆம் TIN இலக்கம் மற்றும் 409383890 ஆம் இலக்க வரி செலுத்துபவர்களின் வரியை மீளச் செலுத்தும் கோவையினுள் நிலுவை வரி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் நிலுவை வரி விபரத்தை கோரும் கடிதம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (எ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் III ஆம் அத்தியாயத்தின் 07 ஆம் பிரிவின் பிரகாரம் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக 2017 இன் 24 ஆம் இலக்க புதிய உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் மூன்றாம் பட்டோலையில் உள்ள விடுவிக்கப்பட்ட பணத்தின் அளவின் கீழ் 2018 ஏப்ரல் 1 ஆந் திகதியிலிருந்து வரி செலுத்துவதன் கீழ் வருகின்ற நிறுவனங்கள் தற்பொழுது வரி முறைக்கு பதிவு செய்து கொண்டுள்ளதா என்பதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் RAMIS முறைமையின் தகவல்களின் பிரகாரம் பரீட்சிக்கும் போது 17 நிறுவனங்களினால் வருமான வரிக்காக பதிவு செய்தலினைப் பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் கணக்காய்வுத் திகதியான 2021 திசம்பர் 31 ஆந் திகதி வரை அந்த செலுத்துதலை முடிவுறுத்தி நிலுவை வரிக்கு செய்யப்படும் அந்த நிலுவை பதிவேட்டில் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
- மீளச் வரியை மீளச் செலுத்துகையில் நிலுவை வரியை தீர்த்து மிகுதிப் பணத்தை மாத்திரம் செலுத்துவதற்கான நடைமுறைகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
- கருத்துரைகள் வழங்கப்படவில்லை.
- உரிய வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- இதில் 21 காட்டப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து நிறுவனங்களுக்குமான திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மிகுதி 15 ஒழுங்குவிதிகளின் நிறுவனங்களுக்காக கீழ் வருமான விசாரணை வரிக்காக கோவைகளைத் திறப்பதனைப் போல செய்யப்பட்டிருந்தும் இன்னும் பதில் திறப்பதனைப் போல கிடைத்திருக்கவில்லை.
- அறிக்கையையும் கேட்டு பெற்றுக்கொள்வதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

எவ்வித வருமான வரி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த நிறுவனங்களில் பல பங்கிலாபங்களிலிருந்தும் வட்டியிலிருந்தும் கிடைக்கின்ற இலாபம் அல்லது வருமானத்தின் மீதேனும் பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் எதுவித வருமான வரியையும் செலுத்தியிருக்கவில்லை எனவும் இன்னும் 19 நிறுவனங்கள் 2018 ஏப்ரல் 01 ஆந்திகதியிலிருந்து வருமான வரியை செலுத்துவதற்கு உட்பட்டிருந்தும் வருமான வரிக்காக கணக்காய்வுத் திகதியான 2021 திசம்பர் 31 ஆந் திகதி வரை பதிவு செய்திருக்கவில்லை எனவும் அவதானிக்கப்பட்டது.

4. நிலைபேறான அபிவிருத்தி

4.1 நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்களை நிறைவேற்றும் செயல் முன்னேற்றம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
<p>2017 ஒக்தோபர் 03 ஆந் திகதி இலங்கை நிலைபேறான அபிவிருத்தி அதிகாரச் சட்டத்தின் 12(1) ஆம் பிவிரின் பிரகாரம் ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்தினாலும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை மற்றும் தந்திரோபாயங்களுக்கு இணங்க சொந்த பரப்பெல்லை தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி தந்திரோபாயங்கள் தயாரிக்கப்படுதல் வேண்டும். எனினும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2030 சம்பந்தமாக அது தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை இணங்காண்தல்</p>	<p>நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்கள் இணங்காணப்பட்டுள்ளதுடன் அந்த குறிக்கோள்களின் இலக்குகளை அளவிட்டுப் பார்ப்பதற்காக செயலாற்றல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.</p>	<p>நிலைபேறான அபிவிருத்தி அதிகாரச் சட்டத்திலுள்ள பிரிவுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>

2021 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இனங்காணப்பட்ட குறிக்கோள்கள் சம்பந்தமான இலக்குகளை அடைந்து கொள்ளவேண்டிய உச்சநிலைகளைப் போல செயல்முன்னேற்றத்தை அளவீடு செய்யும் குறிகாட்டிகளை இனங்காணல், குறிக்கோள்களை அமுல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அக்கறையுள்ள தரப்பினர்களை இனங்காணல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் 2021 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும் 2021 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் இனங்காணப்பட்ட நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

5. மனித வளங்கள் முகாமைத்துவம்

.....

5.1 அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் மற்றும் உள்ளபடியான பதவியணியினர்

.....

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பாக 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறான ஊழியர் எண்ணிக்கை தொடர்பான நிலைமை பின்வருமாறாகும்.

ஊழியர் வகை	அங்கீகரித்த பதவியினர்	உள்ளபடியான பதவியினர்	வெற்றிடமான பதவியினர்
.....
சிரேஷ்ட மட்டம்	1,257	1,021	236
மூன்றாம் மட்டம்	60	32	28
இரண்டாம் மட்டம்	1,055	986	69
ஆரம்ப மட்டம்	496	442	54
.....
மொத்தம்	2,868	2,481	387
.....

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்

சிபாரிசுகள்

.....
<p>(அ) 2020 ஆம் ஆண்டில் ஓட்டு மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 320 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டின் போது அந்த வெற்றிடங்கள் 387 வரை அதிகரித்திருந்தது. இந்த 387 வெற்றிடங்களை மிளாய்வாண்டின் இறுதிவரை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அது அங்கீகரித்த பதவியணியின் 14 சதவீதமாகும்.</p>	<p>அரசாங்க ஆணைக்குழுவின் அங்கீகாரம் இன்னும் கிடைக்காமை எதில்கால ஆட்சேர்ப்புக்கள் அல்லது இடமாற்ற வேண்டுகளின் மூலம் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு ஒன்றிணைந்த சேவை பண்பாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டமை மீண்டும் தெரியப்படுத்தும் வரை ஆட்சேர்ப்புக்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு நிதி அமைச்சு செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தமை முதலியவை காரணமாக அமைந்திருந்தன.</p>	<p>அத்தியாவசிய பதவிகளுக்கான பதவியினர் வெற்றிடங்களை அங்கீகரிக்கப்பட்டவாறு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>
<p>(ஆ) சிரேஷ்ட மட்டத்தில் 236 பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டதுடன் அதற்கு 19 சிரேஷ்ட ஆணையாளர் பதவிகள் 45 ஆணையாளர் பதவிகள் என்பவைகள் உள்ளடங்கி இருந்தன. இந்த வெற்றிடமாகக் காணப்பட்ட ஆணையாளர் பதவிகள் பதில் கடமை மூலம் நிரப்பப்பட்டதுடன் அவை அங்கீகரித்த பதவிகளின் (சிரேஷ்ட ஆணையாளர் மற்றும் ஆணையாளர்) 57 சதவீதம் என அவதானிக்கப்பட்டது. இந்நிலையானது புதிய வருமான வரி நிருவாக கணனி முறைமையின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாகவும் அதனுடன் தொடர்புபட்ட வேலை விடயங்களை உரிய காலத்தில் பூர்த்திசெய்வது தொடர்பாகவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது அவதானிக்கப்பட்டது.</p>	<p>அரசாங்க ஆணைக்குழுவின் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை உரிய பதவிகளுக்கான நிரந்தர நியமனங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது.</p>	<p>அத்தியாவசியமான கடமைகளுக்கான பதில் கடமை மூலம் நிறைவேற்றப்படும் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>

- (இ) மூன்றாம் மட்டத்தின் எதிர்கால ஆட்சேர்ப்புக்கள் அத்தியாவசியமான வெற்றிடமான 28 பதவிகளும் அல்லது இடமாற்ற பதவி தகவல் தொழில்நுட்ப ஆவண்டுதல்களின் மூலம் வெற்றிடங்களுக்காக உத்தியோகத்தர்களாவதுடன் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கு இந்த வெற்றிடங்கள் 2020 வழங்குமாறு ஒன்றிணைந்த நடவடிக்கை எடுத்தல் ஆம் ஆண்டின் போதும் சேவைகள் நாயகத்தினால் வேண்டும். இவ்வாறே காணப்பட்டன. தெரியப்படுத்தப்பட்டது. அந்த உத்தியோகத்தர்களை இன்று வரை ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் அடிப்படையில் புதிய வருமான வரி நிருவாக கணனி முறைமையை (RAMIS) செயற்படுத்துதல் மற்றும் அதனை பராமரித்தல் நடவடிக்கையை திணைக்களத்திற்கு ஒப்படைத்தல் தாமதமடைவது தொடர்பாக நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவதானிக்கப்பட்டது.